

## பொதுநோக்கு





இலங்கைப் பொருளாதாரம் உலகப் பொருளாதார அபிவிருத்திகளிலிருந்து எழுகின்ற புதுப்பிக்கப்பட்ட சவால்களுக்கு முகங் கொடுத்தமை ஆண்டின் முதற்காலாண்டில் அவதானிக்கப்பட்ட வலுவான உறுதித்தன்மைப் பாதையினை தடங்கலுறச் செய்தது. பொருளாதாரம் 2017இல் பதிவுசெய்யப்பட்ட ஒப்பீட்டளவில் தாழ்ந்த வளர்ச்சியான 3.3 சதவீதத்தினைத் தொடர்ந்து 2018இன் முதலரைப்பகுதியில் 3.6 சதவீதம் கொண்டதொரு மெதுவான வேகத்தில் வளர்ச்சியடைந்தது. இக்காலப்பகுதியில் நிலவிய சாதகமான வானிலை நிலைமைகளினால் ஆதரவளிக்கப்பட்டு வேளாண்மை செயற்பாடுகள் 2018 முதலரைப்பகுதியில் தமது மீட்சியினைத் தொடர்ந்தன. முக்கியமாக கட்டடவாக்கம் மற்றும் சுரங்கமகழ்தலும் கல்லுடைத்தலும் துணைத் துறைகளின் மட்டுப்படுத்தப்பட்ட செயலாற்றத்தினால் கைத்தொழில் செயற்பாடுகளின் வளர்ச்சி மெதுவடைந்தது. நிதியியல் பணிகள், மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபாரம் மற்றும் ஏனைய தனியார் பணிகளின் செயற்பாடுகளது வளர்ச்சியினால் முக்கியமாக தூண்டப்பட்டு பணிகள் செயற்பாட்டின் விரிவாக்கம் பரந்துபட்டதாகவிருந்தது. இதேவேளை, தொழிலின்மை வீதத்தில் 2018 முதலரைப்பகுதியில் ஒரு அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. தளம்பலடையும் உணவு விலைகளின் அசைவுகள் மற்றும் உள்நாட்டில் பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் ஏனைய நிருவகிக்கப்பட்ட விலைகளின் மேல் நோக்கி திருத்தங்களினொரு விளைவாக சில மாதங்களில் மேல் நோக்கிய உயர்ந்த போதிலும் நுகர்வோர் விலைப் பணவீக்கம் 2018இன் இற்றை வரை தாழ்ந்ததாகவே தொடர்ந்துமிருந்தது. இதேவேளை, கடந்த காலத்தில் பேணப்பட்டு வந்த இறுக்கமான நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்குப் பதிலீறுத்தி நாணய மற்றும் கொடுகடனின் விரிவாக்கம் படிப்படியாக மெதுவடைந்தது. 2018 ஏப்பிரலில் கொள்கை வட்டி வீதங்களின் வீச்சின் மேலெல்லை கீழ் நோக்கித் திருத்தப்பட்டமை மற்றும் பொருத்தமான திறந்த சந்தைத் தொழிற்பாடுகளினூடாக தோற்றம் பெற்றுவரும் சந்தை நிலைப்பாடுகளுக்கமைவாக வங்கிகளுக்கிடையிலான அமைப்புப் பணம் சந்தை வட்டி வீதம் வீச்சினுள் திருத்தமடைவதற்கு அனுமதித்ததுடன் மத்திய வங்கி நாணயக் கொள்கை மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பில் ஒரு முன்னெச்சரிக்கையான அணுகுமுறையைப் பேணிக் கொண்டது. வெளிநாட்டுத் துறையில், சுற்றுலா உட்பட பணிகள் ஏற்றுமதிகள் மீதான வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்புதல்கள் வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையினைச் சிறிதளவில் குறைப்பதற்கு துணைபுரிந்த போதிலும் இறக்குமதிச் செலவினத்தின் வளர்ச்சி ஏற்றுமதி வருவாயின் உயர்வினை விஞ்சியதனால் வர்த்தகப் பற்றாக்குறை மேலும் விரிவடைந்தது. எரிபொருள் இறக்குமதிகள் மற்றும் மோட்டார் ஊர்திகள் மற்றும் தங்கத்தின் இறக்குமதிகளின் அதிகரித்த செலவினத்தின் பகுதியளவான காரணத்தால் விரிவடைகின்ற வர்த்தக மற்றும் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில் இறுக்கமடைந்து வரும் உலக நிதியியல் நிலைப்பாடுகள் மற்றும் வலுவடைந்துவரும் ஐ.அ.டொலரின் காரணமாகத் தோற்றம் பெற்றுவரும் சந்தையின் விரைவான விற்பனைகளின் மீதான அழுத்தங்களினை சென்மதி நிலுவை அனுபவித்தது. இத்தகைய அபிவிருத்திகள் இலங்கை ரூபாவின் விரைவான தேய்வடைதலுக்கு வழிவகுத்ததுடன் கேள்வி மற்றும் நிரம்பல் நிலைப்பாடுகளை அதன் போக்கினைத் தீர்மானிப்பதற்கு அனுமதிக்கின்ற வேளையில் செலாவணி வீதத்தின் ஒழுங்கற்ற திருத்தங்களைத் தவிர்ப்பதற்கு சிலவேளையில் மத்திய வங்கி சந்தையில் தலையிட்டது. இதேவேளையில், ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ஒன்றுதிரண்ட வரவு செலவுத்திட்ட மீதி மற்றும் ஆரம்ப மீதி போன்றவை மேம்பாடடைந்த வேளையில் நடைமுறைக் கணக்கு மீதி சிறிதளவால் மோசமடைந்து இறைத் துறையின் செயலாற்றம் கலப்பானதாகக் காணப்பட்டது. இருப்பினும், செலவினங்களில் அவதானிக்கப்பட்ட குறைவிற்கு மாறாக எதிர்பார்க்கப்பட்டதனை விடக் குறைவான அரசிறைத் திரட்டல் 2018 வரவு செலவுத்திட்டத்தின் இலக்கினை அடைந்து கொள்வதனை சவாலாக்கக்கூடும். நிதியியல் துறையில், முக்கிய பேரண்ட முன்மதியுடைய கரிசனைகளின்றி 2018 முதலரைப்பகுதியில் வளர்ச்சி உத்வேகம் தொடர்ந்த வேளையில் சில இடர்ப்பாட்டுடன் கூடிய நிதியியல் நிறுவனங்களுடன் நீண்ட காலமாகத் தொடர்கின்ற பிரச்சனைகளினைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2018 யூனிற்கான கணியம்சார் செயலாற்றப் பிரமாணங்களில் தளம்பலடைகின்ற உலக நிலைப்பாடுகளின் காரணமாக பன்னாட்டு ஒதுக்கங்களுக்கான இலக்கு தவறிய போதிலும் ஆரம்ப இறை மீதி மற்றும் பணவீக்கம் தொடர்பிலானவற்றை நாடு அடைந்து கொண்டதுடன் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டம் தொடர்ந்தது. எரிபொருளுக்கான தன்னியக்க விலைச் சூத்திரம் உட்பட பல்வேறு குறிப்பிடத்தக்க அமைப்பியல் அடிப்படைகளும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அடையப்பட்டுள்ளன. முன்னோக்கிச் செல்கையில், உள்நாட்டு உற்பத்தி, வணிகப்பொருட்கள் மற்றும் பணிகள் ஏற்றுமதிகளிற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளிற்கும் வசதியளிப்பதற்காக எடுக்கப்பட்ட வழிமுறைகளுக்கும் பதிலீறுத்து பொருளாதாரமானது படிப்படியான உத்வேகத்தினை அடைந்துகொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது. பேரண்ட மட்டத்தில், உத்தேசிக்கப்பட்ட நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிலின் கீழ் தாழ்ந்ததும் உறுதியானதுமான பணவீக்கம் பேணப்படுதல், போட்டித்தன்மை மிக்க செலாவணி வீதம், அரசாங்கத்தின் இறைத்திரட்சி முயற்சிகளின் தொடர்ச்சி போன்றவை நடுத்தர காலத்தில் பேரண்டப் பொருளாதார உறுதியினை உறுதிப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

## இலங்கைப் பொருளாதாரத்தின் நிழற்படம்



பொருளாதாரத்தின் மூன்று பாரிய துறைகளின் நேர்கணிமான வளர்ச்சிக்கு மத்தியிலும் இலங்கையின் வளர்ச்சிச் செயலாற்றம் தாழ்வாகக் காணப்பட்டது.

பணவீக்கமானது தளம்பல் உணவு விலைகள் மற்றும் நிருவகரீதியான விலை சீராக்கங்கள் என்பனவற்றின் காரணமாக சில ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் குறைந்தளவாக காணப்பட்டது...



...இந்த நிலைமைகள் மற்றும் சாதகமான பணவீக்க எதிர்பார்ப்புக்கள் என்பவையினால், 2015 இறுதி முதல் நாணயக் கொள்கையை இறுக்கப்படுத்தியதற்குப் பின்னர் 2018 ஏப்ரல் 04 அன்று துணைநில் கடன்வழங்கல் வசதி விதத்தை குறைப்பதற்கு மத்திய வங்கியை தூண்டியது.



வெளிநாட்டுத் துறையில், சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள், தொழிலாளர்களின் பணவனுப்பல்கள், வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் அரசிற்கு படுகடன் தொடர்பான உட்பாய்ச்சல்கள் சென்மதி நிலுவைக்கு ஓரளவிற்கு ஆதரவளிச்சாலும், இறக்குமதி செலவினத்தின் விரிவாக்கம் ஏற்றுமதி வருவாய்களின் வளர்ச்சியை விஞ்சியது.



இத்துடன் உலகளாவிய நிதியியல் சந்தைகளில் அதிகரித்த தளம்பல் மற்றும் உயர்ந்த மசகெண்ணெய் விலைகள் என்பன நடைமுறைக் கணக்கு பற்றாக்குறைகள் கொண்ட ஏனைய தோற்றுமடைந்துவரும் சந்தை பொருளாதாரங்களில் அவதானிக்கப்பட்ட அழுத்தம் போல் ரூபாயின் தேய்மானத்தை விளைவித்தது.

வெளியக அழுத்தங்களில் இருந்தான தாக்கங்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மீண்டுமொருமுறை உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கான கட்டமைப்பு ரீதியான சீராக்கங்களை அடைந்துகொள்வதற்கான தேவைப்பாடு மற்றும் பொருட்கள் மற்றும் பணிகளிலான சேவைகளை ஏற்றுமதியை மேம்படுத்தல் என்பவற்றுக்கான தேவைப்பாட்டை அடையாளப்படுத்திய அதேவேளை அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி என்பன பல்வேறுபட்ட குறுங்கால வழிமுறைகளை மேற்கொண்டிருந்தன.

### ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிரான நாணயங்களின் தேய்மானம் (2018 - செப்டெம்பர் இறுதி வரை)



## துறைசார் அபிவிருத்திகள்


### உண்மைத்துறையும் பணவீக்கமும்

- தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளின்படி இலங்கைப் பொருளாதாரமானது 2017இன் தொடர்பான காலப்பகுதியின் 3.2 சதவீதத்துடன் ஒப்பிடுமிடத்து 2018 முதலரைப்பகுதியில் 3.6 சதவீதமான ஒரு மந்தமான வளர்ச்சியினைப் பதிவுசெய்தது. 2017இன் முதலரைப் பகுதியில் வளர்ச்சியினைப் பாதிப்படையச் செய்த பாதகமான வானிலை நிலைப்பாடுகளிலிருந்து ஒரு மீட்சியினைக் குறித்துக்காட்டி விவேளாண்மை, காடாக்கல் மற்றும் மீன்பிடிச் செயற்பாடுகள் ஆண்டின் முதலரைப் பகுதியில் 4.9 சதவீத வளர்ச்சியுடனான மறுதலையினைப் பதிவுசெய்தன. இதன்படி, அரிசி, காய்கறிகள் மற்றும் பழங்களின் வளர்ப்பு விரிவாக்கத்திற்கு ஆதரவளித்தன. தயாரிப்புத் துறையின் மிதமான விரிவாக்கத்திற்கு மத்தியில் குறிப்பாக கட்டடவாக்கம் மற்றும் சுரங்கமகழ்தல் மற்றும் கல்லுடைத்தல் செயற்பாடுகளின் வீழ்ச்சியுடன் கைத்தொழில் செயற்பாடுகளின் வளர்ச்சி 1.6 சதவீத விரிவாக்கத்துடன் தாழ்ந்ததாகவே தொடர்ந்துமிருந்தது. இதேவேளை, நிதியியல் பணிகளின் கணிசமான வளர்ச்சியுடன் மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஏனைய தனியாள் பணிகள் மீதான செயற்பாடுகளின் விரிவாக்கத்தினால் ஆதரவளிக்கப்பட்டு பணிகள் செயற்பாடுகள் 4.8 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன. எனினும் பொது நிருவாகம் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய செயற்பாடுகள் இக்காலப்பகுதியில் ஒரு வீழ்ச்சியினைப் பதிவு செய்தன.
- தொழிலின்மை வீதம் 2017இன் முதலரைப் பகுதியின் 4.3 சதவீதத்திலிருந்து 2018 முதலரைப் பகுதியில் 4.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்கள் மற்றும் பெண்கள்


இருபாலாரினதும் தொழிலின்மை வீதங்கள் 2017இன் தொடர்பான காலப்பகுதியின் முறையே 2.9 சதவீதம் மற்றும் 6.8 சதவீதத்திலிருந்து 2018 முதலரைப்பகுதியில் முறையே 3.0 சதவீதம் மற்றும் 7.4 சதவீதத்திற்கு அதிகரித்தன. மேலும், 15-24 வயது வீச்சிலுள்ள இளைஞர்கள் மத்தியிலான தொழிலின்மை வீதம் ஆய்வுக்குரிய காலப்பகுதியில் 22.1 சதவீதமாகவிருந்த வேளையில் க.பொ.த. உயர் தரம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தேர்ச்சியுடைய பெண்கள் மத்தியிலான தொழிலின்மையும் ஒப்பீட்டளவில் உயர்வான 13.4 சதவீதத்திலிருந்தது. இது பொருளாதாரத்தின் தொழிலாளர்களுக்கான கேள்வியினைப் பூர்த்தி செய்வதில் தொழிற்சந்தையில் காணப்படுகின்ற அமைப்பியல் பிரச்சனைகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது. இதேவேளை, தொழிற்படைப் பங்கேற்பு வீதமும் 2017இன் தொடர்பான காலப்பகுதியின் 54.3 சதவீதத்துடன் ஒப்பிடுமிடத்து 2018இன் முதலரைப்பகுதியில் 51.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. ஆண் தொழிலாளர் மற்றும் பெண் தொழிலாளர் பங்கேற்பு வீதங்களிரண்டும் 2017இன் முதலரைப் பகுதியின் முறையே 74.8 சதவீதம் மற்றும் 36.7 சதவீதத்திலிருந்து இவ்வாண்டின் முதலரைப் பகுதியில் முறையே 73.0 சதவீதம் மற்றும் 33.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. தொழிலுள்ளோரின் குடித்தொகையும் 2017இன் தொடர்பான காலப்பகுதியின் 8.18 மில்லியனிலிருந்து 2018இன் முதலரைப்பகுதியில் 7.97 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

- உள்நாட்டில் பெற்றோலிய உற்பத்திகளின் விலைகள் மற்றும் ஏனைய நிருவகிக்கப்பட்ட விலைகளின் மேல்நோக்கிய திருத்தங்களினால் விலைகளில் ஒரு தற்காலிக உயர்வு காணப்பட்டதற்கு மாறாக நுகர்வோர் விலைப் பணவீக்கம் 2018இன் முதல் ஒன்பது மாதங்களில் தாழ்ந்ததாகவே தொடர்ந்துமிருந்தது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (தே.நு.வி.சு. 2015 = 100) மற்றும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் (கொ.நு.வி.சு. 2013 = 100) இரண்டும் அடிப்படையிலான முதன்மைப் பணவீக்கம் வானிலையுடன் தொடர்புபட்ட குழப்பங்கள் மறைந்ததுடன் சாதகமான வழங்கல் பக்க அபிவிருத்திகளினொரு விளைவாக 2018 ஏப்பிரலளவில் தாழ்ந்த மட்டங்களுக்கு மெதுவடைந்தது. இருப்பினும், உள்நாட்டில் பெற்றோலிய விலைகளின் மேல்நோக்கிய திருத்தங்கள் மற்றும் பருவமற்ற காலத்தில் உள்நாட்டில் உணவு நிர்மல்களின் அதிகரித்த அழுத்தம் போன்றவற்றினால் ஆண்டின் சில மாதங்களின் முதன்மைப் பணவீக்கம் அதிகரித்தது. எனினும், மேம்பாடடைந்த உள்நாட்டு உணவு நிர்மலினொரு விளைவாக 2018 செப்டெம்பரில் தே.நு.வி. சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்படுகின்ற முதன்மைப் பணவீக்கம் 0.9 சதவீதத்திற்கு மெதுவடைந்த வேளையில் கொ.நு.வி. சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட

வரைபடம் 1.2  
காலாண்டிற்கான உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (ஆண்டுக்காண்டு)



வரைபடம் 1.3  
முதன்மை மற்றும் மைய பணவீக்கத்தின் அசைவுகள்  
(ஆண்டுக்காண்டு)



முதன்மைப் பணவீக்கம் 4.3 சதவீதத்திற்கு மெதுவடைந்தது. இதேவேளை, அடிப்படையான கேள்வி அழுத்தங்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினையும் பணவீக்க எதிர்பார்க்கைகள் உறுதி நிலைப்படுத்தப்பட்டிருப்பதனையும் பிரதிபலித்து மையப் பணவீக்கமானது ஆண்டின் இதுவரையில் 4 சதவீதத்திற்கு குறைவாகத் தொடர்ந்துமிருந்துள்ளது. இதன்படி, 2018 செப்டெம்பரில் தே.நு.வி. சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுக்கு ஆண்டு மையப் பணவீக்கம் 3.1 சதவீதமாக தொடர்ந்துமிருந்த வேளையில் கொ.நு.வி. சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுக்கு ஆண்டு மையப் பணவீக்கம் 3.8 சதவீதமாகத் தொடர்ந்துமிருந்தது.


**வெளிநாட்டுத் துறை**

- அதிகரித்த இறக்குமதிச் செலவினம் மற்றும் உயர்ந்த மூலதன வெளிப்பாய்ச்சல்களுக்கு மத்தியில் மிதமான வெளிநாட்டு செலாவணி உட்பாச்சல்களுடன் இலங்கையின் வெளிநாட்டுத்துறை 2018இன் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் ஒரு பின்னடைவை அனுபவித்தது. 2018இன் முதல் எட்டு மாதங்களில் எதிர்பார்க்கப்பட்டதை விட உயர்வான இறக்குமதிச் செலவினம் ஏற்றுமதி வருவாய்களின் அதிகரிப்பினை புறக்கீடு செய்து பற்றாக்குறையின் கணிசமானளவு விரிவடைதலுக்கு வழிவகுத்தது. மேலும், மீள் முதலீடு செய்யப்பட்ட வருவாய்களின் அதிகரிப்பு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் பங்கிலாப கொடுப்பனவுகளுடன் அரசாங்கத்தினால் பெறப்பட்ட வெளிநாட்டு கடன்களின் வட்டிக் கொடுப்பனவுகளின் அதிகரிப்பும் இணைந்து முதலாந்தர வருமானக் கணக்கின் பற்றாக்குறை விரிவடைந்தது. எனினும், குறிப்பாக சுற்றுலா மூலமான வருவாய்களின் மீளொழுச்சியினால்

உந்தப்பட்டு பணிகள் ஏற்றுமதிகளின் வருவாய்களின் அதிகரிப்புடன் இரண்டாந்தர வருமானக் கணக்கின் மிகையும் சேர்ந்து நடைமுறைக் கணக்கின் விரிவாக்கத்தினை குறிப்பிடத்தக்களவில் ஊக்கமிழக்கச் செய்தன. இருப்பினும், நடைமுறைக்கணக்கின் பற்றாக்குறை 2017இன் முதலரைக் காலப்பகுதியின் ஐ.அ.டொலர் 1,037 மில்லியனிலிருந்து 2018இன் முதலரைக் காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,813 மில்லியனுக்கு விரிவடைந்தது.

- 2018இன் முதல் எட்டு மாதங்களில் ஏற்றுமதி வருவாய்களின் அதிகரிப்பை இறக்குமதிச் செலவினத்தின் உயர்வு புறக்கீடு செய்ததனால் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை கணிசமானளவு விரிவடைந்தது. ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ஏற்றுமதிகளின் மூலமான வருவாய்கள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 5.8 சதவீதத்தினால் ஐ.அ.டொலர் 7,842 மில்லியனுக்கு அதிகரித்த வேளையில் இறக்குமதிகள் மீதான செலவினம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 10.9 சதவீதத்தினால் ஐ.அ.டொலர் 15,083 மில்லியனுக்கு கணிசமானளவு வளர்ச்சியடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவாக்கப்பட்ட முன்னுரிமையளிக்கப்பட்ட முறைமைகள் (ஜிஎஸ்பி+) வசதி, பன்னாட்டு சந்தையில் உயர்ந்த பண்டங்களின் விலைகள், மேம்படுத்தப்பட்ட நிறுவன ரீதியான ஆதரவுடன் இணைந்து வலுவான வெளிநாட்டு வர்த்தகக் கொள்கைகள், மத்திய வங்கியின் நெகிழ்ச்சிமிக்க செலாவணி வீதக்கொள்கை போன்றவை பரிசீலனைக்கெடுத்துக் கொள்ளப்பட்ட காலப்பகுதியில் ஏற்றுமதி வருவாய்களை அதிகரிப்பதற்கு துணைபுரிந்தன. வேளாண்மை ஏற்றுமதிகள் மீதான தாழ்ந்த வருவாய்களுக்கு மத்தியில் ஏற்றுமதி வருவாய்களின் வளர்ச்சி கைத்தொழில் ஏற்றுமதிகளிலிருந்து பெருமளவிலெழுந்தது. இதேவேளை, இறக்குமதி செலவினத்தின் விரிவாக்கம் எண்ணெய், ஊர்திகள் மற்றும் புடவைகள் மற்றும் புடவைப் பொருட்கள் இறக்குமதியின் உயர்வினால் உந்தப்பட்டது. இத்தகைய அபிவிருத்திகளின் விளைவாக, வர்த்தகப் பற்றாக்குறை

வரைபடம் 1.4  
வர்த்தக நிலுவை மற்றும் நடைமுறைக் கணக்கு நிலுவை




2017இன் தொடர்பான காலப்பகுதியின் ஐ.அ.டொலர் 6,184 மில்லியனிலிருந்து 2018இன் முதல் எட்டு மாதங்களில் ஐ.அ.டொலர் 7,240 மில்லியனுக்கு விரிவடைந்தது.

- 2018இன் முதலரைப்பகுதியில் உயர்ந்த வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களுடன் நிதியியல் கணக்கு வலுவடைந்தது. நாட்டுக்கான பன்னாட்டு முறிகளின் பெறுகைகள், பன்னாட்டு நாணய நிதியம் - விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் ஐந்தாவது தொகுதியின் கிடைப்பனவு, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் கையளிப்பின் பெறுகைகள் உள்ளடங்கலாக வெளிநாட்டு நேரடி முதலீட்டின் உட்பாய்ச்சல்கள் என்பன நிதியியல் கணக்கிற்கு ஆதரவளித்துள்ளன. எனினும், விசேடமாக 2018இன் இரண்டாம் காலாண்டிலிருந்து உலகப் பொருளாதாரங்களின் வட்டி வீதங்கள் உயர்ந்தமை அரசு பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை சந்தை என்பவற்றிலிருந்தான வெளிநாட்டு முதலீடுகளின் வெளிப்பாய்ச்சலுக்கு வழிவகுத்ததுடன் இது சென்மதி நிலுவை மீதான அழுத்தங்களையும் தோற்றுவித்துள்ளது. இத்தகைய அபிவிருத்திகள் அதிகரித்த வெளிநாட்டு நாணயப் படுகடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகளுடன் இணைந்து திரண்ட நிலுவை 2018இன் செத்தெம்பர் இறுதியில் ஐ.அ.டொலர் 650 மில்லியனளவான பற்றாக்குறையொன்றைப் பதிவு செய்வதற்குப் பங்களித்துள்ளன.
- மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2018 ஏப்பிரல் இறுதியில் வரலாற்றிலேயே உயர்ந்த மட்டமான ஐ.அ.டொலர் 9.9 பில்லியனை அடைந்து அதன் பின்னர் மிதமடைந்துள்ளது. ஒப்பீட்டளவில் நிலையான உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை நிலைமைகள் மத்திய வங்கியானது ஆண்டின் முதல் நான்கு மாத காலங்களில் சந்தையிலிருந்து தேறிய அடிப்படையில் ஐ.அ.டொலர் 459 மில்லியனை உள்ளீர்த்துக் கொள்வதற்கு இயலச் செய்தது. இது நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் வழங்கலிலிருந்தான பெறுகைகள், அம்பாந்தோட்டை துறைமுகக் கையளிப்பிலிருந்தான பெறுகைகள் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் ஐந்தாம் கட்டப் பெறுகைகள் என்பவற்றுடன் இணைந்து 2018 ஏப்பிரல் இறுதியில் ஐ.அ.டொலர் 9.9 பில்லியனளவான மொத்த அலுவல்சார் ஒதுக்குகளைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளித்துள்ளன. எனினும், இறுக்கமாக்கப்பட்ட உலக நிதியியல் நிலைமைகளும் அதன் விளைவாக அரசு பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிலிருந்தான மூலதனப்பாய்ச்சல்களின் திரும்பல்களின் விளைவாலும் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தை மீது குறிப்பிடத்தக்க அழுத்தங்கள் தோற்றுவிக்கப்பட்டமை 2018 ஏப்பிரல் இறுதியிலிருந்து மத்திய வங்கி சந்தைக்கு வெளிநாட்டு செலாவணி வழங்குவதைத் தேவைப்படுத்தியுள்ளது. இத்தகைய

அபிவிருத்திகள் படுகடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகளின் பேரிலான வெளிப்பாய்ச்சல்கள் மற்றும் ஆசிய தீர்ப்பளவு ஒன்றியத்தின் கொடுப்பனவுகள் என்பவற்றுடன் இணைந்து 2018 செத்தெம்பர் இறுதியில் 3.8 இறக்குமதி மாதங்களுக்குச் சமனான ஐ.அ.டொலர் 7.2 பில்லியனுக்கு மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் வீழ்ச்சியடைவதனைத் தோற்றுவித்துள்ளன. மேலும், 2018 செத்தெம்பர் இறுதியில் நாட்டின் குறுங்காலப் படுகடன் மற்றும் பொறுப்புக்களில் 54 சதவீதத்தை மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் உள்ளடக்கியுள்ளன. அதனைத் தொடர்ந்து அரசினால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணய கால நிதியிடல் வசதியால் 2018 ஒத்தோயரில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 1 பில்லியனால் உயர்ந்துள்ளது.

- மத்திய வங்கியானது சந்தையை அடிப்படையாகக் கொண்ட செலாவணி வீதக் கொள்கையொன்றைத் தொடர்ந்தும் மேற்கொண்டதுடன் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் கேள்வி மற்றும் வழங்கல் நிலைமைகளுடன் செலாவணி வீதம் இணைந்து செல்வதற்கும் அனுமதித்துள்ளது. இருப்பினும் 2018இன் முதல் நான்கு மாத காலத்தில் தொடர்ந்தும் ஒப்பீட்டளவில் நிலையாக விளங்கிய செலாவணி வீதமானது அதன் பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் காரணிகள் இரண்டினாலும் குறிப்பிடத்தக்களவான அழுத்தங்களுக்குள்ளாகியுள்ளது. உள்நாட்டில் வர்த்தகப் பற்றாக்குறையின் அதிகரிப்பு இறக்குமதியாளர்களிடமிருந்தான அதிகரித்த வெளிநாட்டுச் செலாவணிக்கான கேள்வியில் பிரதிபலித்துள்ளது. வெளிநாட்டுப் பக்கத்தில் உலக சந்தையில் ஐ.அ.டொலரின் பரந்துபட்ட பலப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வெளிப்பாய்ச்சல்கள் என்பன சில தோற்றம் பெற்றுவரும் பொருளாதாரங்களின் நாணயங்கள் மீது அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளன. அரசு பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிலிருந்தான வெளிநாட்டு முதலீட்டின் வெளிப்பாய்ச்சல்களுடன்

வரைபடம் 1.5  
மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் மற்றும் செலாவணி வீதம்



1


இலங்கையிலும் இந்நிகழ்வு கண்கூடாகியது. செலாவணி வீதத்தின் மீதான குறிப்பிடத்தக்களவான அழுத்தங்களுக்கு மத்தியிலும் சந்தை அடிப்படைகளுடன் இணைந்து செல்லும் விதத்தில் தேய்வொன்றிற்கு அனுமதியளிப்பதுடன் செலாவணி வீதத்தைத் தீர்மானிப்பதில் பாரிய நெகிழ்ச்சித்தன்மை ஒன்றிற்கும் மத்திய வங்கி அனுமதித்துள்ளது. மத்திய வங்கி சந்தையில் நிலவிய செலாவணி வீதத்தின் மிகையான தளம்பல் நிலையைத் தணிப்பதற்காக மட்டுமே தலையிட்டது. இதன் விளைவால் மத்திய வங்கியானது 2018இன் முதல் ஒன்பது மாதங்களில் ஐ.அ.டொலர் 185 மில்லியனளவான தேறிய வழங்கலொன்றிற்கு அதன் சந்தைத் தலையிட்டினை மட்டுப்படுத்தியுள்ளது. இத்தகைய அபிவிருத்திகளுடன் ஆண்டின் 2018 செத்தெம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கை ரூபாவானது ஐ.அ.டொலருக்கெதிராக 9.7 சதவீதத்தால் தேய்வடைந்துள்ளது. குறுக்கு நாணய செலாவணி வீத அசைவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் 2018 செத்தெம்பர் இறுதியில் இலங்கை ரூபாவானது ஸ்ரேலிங் பவுன் (7.1 சதவீதம்), யப்பானிய யென் (9.0 சதவீதம்) மற்றும் யூரோ (7.4 சதவீதம்) என்பவற்றுக்கெதிராகத் தேய்வடைந்துள்ள அதேவேளையில் இந்திய ரூபாவிற்கெதிராக (2.3 சதவீதம்) உயர்வடைந்துள்ளது. சில முக்கிய நாணயங்களுக்கெதிரான இலங்கை ரூபாவின் பெயரளவுத் தேய்மானத்துடன் குறுக்கு நாணயச் செலாவணி வீதங்களின் அசைவுகளுடன் 2018இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் 5-நாணயம் மற்றும் 24-நாணயம் பெயரளவுத் தாக்கமுள்ள செலாவணி வீதங்கள் இரண்டும் வீழ்ச்சியடைந்துள்ளன. மேலும், பெயரளவுச் செலாவணி வீதங்களிலுள்ள வேறுபாடுகளுக்கு மேலாக நாடுகளுக்கிடையேயான பணவீக்க வேறுபாடுகளைக் கருத்திற் கொள்கின்ற இலங்கையின் வெளிநாட்டுப் போட்டித்தன்மையின் குறிகாட்டியாக விளங்குகின்ற உண்மைத் தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண்ணும் 100 சுட்டெண் புள்ளிகளின் எல்லைக்குச் சிறிதளவு கீழாகக் காணப்பட்டு 2010 அடிப்படையிலான விலைகளில் நிலவிய வீதங்களுடன் ஒப்பிடும் போது இலங்கையின் வெளிநாட்டுப் போட்டித்தன்மையில் மேம்பாடு ஒன்றினையே எடுத்துக்காட்டுகின்றது.

இதற்கமைய, வரி இணங்குவிப்பு மற்றும் வரி சேகரிப்பை மேம்படுத்தும் அதே வேளையில் அரசிறை சேகரிக்கும் முகவர்களை வலுவூட்டுவதற்கான பல வரி நிர்வாக வழிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கேற்ப, உண்ணாட்டரசிறைத் திணைக்களத்தில் அமைக்கப்பட்ட அரசிறை நிருவாக முகாமைத்துவ தகவல் முறைமை புதிய உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளை உள்ளடக்கும் முறையில் தரமுயர்த்தப்படுகிறது. மேலும், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு வசதியளிக்கும் வகையில் இலங்கைச் சுங்கத்தில் ஓர் தேசிய ஒற்றை வசதி ஒன்று நிர்மாணிப்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இலங்கையில் அரசு நிதியியல் முகாமைத்துவத்தை நவீனமயப்படுத்துவதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட திறைசேரி முகாமைத்துவத் தகவல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கேற்ப, வரவுசெலவுத்திட்டம் 2019இன் தயார்படுத்தலில் முன்னணி முறைமையாக ஒருங்கிணைக்கப்பட்ட திறைசேரி முகாமைத்துவத் தகவல் முறைமை பயன்படுத்தப்படுவதுடன் சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களும் தங்களது 2019ற்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளையும் ஒருங்கிணைக்கப்பட்ட திறைசேரி முகாமைத்துவத் தகவல் முறைமை மூலம் சமர்ப்பிக்கவேண்டும். செலவினம் தொடர்பில், 2018இன் முதல் காலாண்டிற்கான செலவினம் மற்றும் வருமான விளைவு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அரசு நிதிகள் மீதான பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டை வலுவூட்டியது. துல்லியமான மற்றும் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களைக்கொண்டு மேம்படுத்தப்பட்ட கொள்கைத்திட்டமிடலை வசதிபடுவதற்காக அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலான சகல தகவல்களை உள்ளடக்கிய ஓர் பல்நோக்க தரவுத்தளம் நிதிஅமைச்சினால் உருவாக்கப்படுகிறது. மேலும், நாட்டில் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான ஓர் தேசிய உபாயமாக அரசு தனியார் பங்குடைமைகளை ஊக்குவிப்பதற்கான சட்டவாக்கத்தின் முன்வரைவில் நிதி அமைச்சின் கலந்தாய்வுடன் அரசு தனியார் பங்குடைமைகளுக்கான

**இறைத் துறை**

- அரசின் இறைத் திரட்சி நிகழ்ச்சித்திட்டத்தை மேம்படுத்துவதற்கு 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் அரசினால் பல கொள்கை வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கேற்ப, 2017 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டம் 2018 ஏப்பிரல் 01 முதல் சட்டவாக்கப்படுத்தப்பட்டு, நேரடி வரித் தளத்தை விரிவுபடுத்துவதுடன் தற்போதுள்ள வருமான வரிக் கட்டமைப்பை இலகுபடுத்தியதுடன் ஒழுங்குமுறைபடுத்தியதால் அரசின் இறைத் திரட்சி வழிமுறைக்கு ஆதரவளித்தது.

வரைபடம் 1.6  
அரசிறைக்கு எதிராக செலவினம்




தேசிய முகவராண்மை ஈடுபட்டுள்ளது. இது, உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் வரவுசெலவுத்திட்ட நிதியிடல் மீதான அழுத்தத்தை குறைக்கும். இதேவேளையில், அரசிற்குச் சொந்தமான வர்த்தக தொழில்முயற்சிகளின் நிதியியல் வலு மற்றும் நீண்ட கால நிதி சார்ந்த நிலைத்தன்மையை மேலும் மேம்படுத்துவதற்கு பல சீர்திருத்த முன்னெடுப்புக்களை அரசு மேற்கொண்டது. இது தொடர்பில், ஐந்து முக்கிய அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகளின்<sup>1</sup> 2017இன் முதலரையாண்டிற்கான செயலாற்ற அறிக்கைகள் அமைச்சரவைக்கு 2018 மேயில் கையளிக்கப்பட்டன. தன்னியக்க எரிபொருள் விலையிடல் பொறிமுறையை 2018 மேயில் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டதற்குப் பின்னர், 2018 மே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிதி சார்ந்த நிலைத்தன்மையை மேம்படுத்தும் அதே வேளையில் பெற்றோலிய விலையிடலில் வெளிப்படாததன்மையை உறுதிப்படுத்தும் நோக்குடன் பல சந்தர்ப்பங்களில் உள்நாட்டு பெற்றோலிய விலைகளை அரசு திருத்தியமைத்தது. மேலும், இலங்கை மின்சார சபையின் நிதியியல் செயலாற்றத்தை மேம்படுத்துவதற்காக மின்சாரத்திற்கான ஓர் தன்னியக்க விலையிடல் பொறிமுறையும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆண்டுப்பகுதியில், பொது படுகடன் முகாமைத்துவம் மற்றும் அரசு பிணையச் சந்தையில் ஒளிவு மறைவுமின்மையை மேம்படுத்துவதற்கான பல வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கேற்ப, 2018ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க தீவிரப் பொறுப்பு முகாமைத்துவச் சட்டம் 2018 மார்ச்சில் சட்டவாக்கப்படுத்தப்பட்டதுடன் நாட்டின் படுகடன் முகாமைத்துவ உபாயத்தை மேம்படுத்துவதற்காக 2019-2023 காலப்பகுதிக்கு ஓர் நடுத்தரக்கால படுகடன் முகாமைத்துவ உபாயம் தயாரிக்கப்படுவதுடன் இலத்திரனியல் வர்த்தக மேடை மற்றும் ஒரு மத்திய எதிரணி தீர்ப்பளவு நிலையம் போன்றவை நடைபெற்று வருகின்றன.

- முக்கிய இறை குறிகாட்டிகளில் பிரதிபலிக்கப்பட்டவாறு 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் அரசின் இறைத் திரட்சி முன்னெடுப்புக்களின் விளைவுகள் கலப்பானவையாகக் காணப்பட்டன. பிரதானமாக இறக்குமதி தீர்வைகள் மற்றும் செஸ் தீர்வைகளிலிருந்தான வரி அரசிறையை பிரதிபலிக்கும் வகையில் மதிப்பீடுசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரசிறை என்பது 2017இன் அதே பகுதியில் 9.0 சதவீதத்திலிருந்து 8.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. பெயரளவு நியதிகளில் மொத்த அரசிறை 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் 6.0 சதவீதத்தால் ரூ. 1,242.2 பில்லியனாக அதிகரித்ததுடன், சென்றாண்டின் இதே காலப்பகுதியில் இது ரூ. 1,172.4 பில்லியனாகக் காணப்பட்டது. வருமான வரிகள், உந்து

உணர்ச்சிகள், புகையிலை மற்றும் சிகரெட்கள் மீதான கலால் தீர்வைகள், பெறுமதி சேர் வரி மற்றும் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி தீர்வைகளிலிருந்தான அரசிறை இந்த அரசிறை சேகரிப்பின் அதிகரிப்பிற்கு நேர்கணிமாக பங்களித்தன. இதே வேளையில், முதல் எட்டு மாதங்களில் மொத்த செலவினம் மற்றும் தேறிய கடன்வழங்கல் கடந்த ஆண்டின் அதேகாலப்பகுதியில் அறிக்கையிடப்பட்ட 13.0 சதவீதத்திலிருந்து மதிப்பீடுசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 12.1 சதவீதமாக 2018இல் வீழ்ச்சியடைந்தது. இது மீண்டெழும் மற்றும் மூலதன செலவினத்தின் வீழ்ச்சியின் காரணமாகும். இதன் விளைவாக, இந்த காலப்பகுதியில் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை ஓரளவாக அதிகரித்தபோதிலும், மதிப்பீடுசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக திரண்ட வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை மற்றும் ஆரம்ப மிகை என்பவை 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் மேம்பட்ட செயலாற்றத்தை காண்பித்தது. முதல் எட்டு மாத காலப்பகுதியில் மதிப்பீடுசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் திரண்ட வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 2017இல் 4.0 சதவீதத்திலிருந்து 2018இன் இதே காலப்பகுதியில் 3.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுடன், ஆய்வு செய்யப்படும் காலப்பகுதியில் மதிப்பீடுசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.4 சதவீத மிகையை (ரூ.57.6 பில்லியன்) ஆரம்பக் கணக்கு பதிவுசெய்தது. இருப்பினும், 2017இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.9 சதவீதமாக காணப்பட்ட நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை 2018இன் இதே காலப்பகுதியில் 1.0 சதவீதமாக சற்று அதிகரித்தது.

- ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 510.9 பில்லியன் திரண்ட பற்றாக்குறை பிரதானமாக வெளிநாட்டு மூலங்களிலிருந்து நிதியிடப்பட்டது. தேறிய வெளிநாட்டு நிதியிடல் கருத்திற்கொள்ளப்படும் 2017 இன் அதே காலப்பகுதியின் ரூ.246.7 பில்லியனுடன் ஒப்பீடுகையில்

வரைபடம் 1.7  
முக்கிய இறை நிலுவைகள்



<sup>1</sup> இலங்கை மின்சாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை, விமான நிலையம் மற்றும் வானூர்தி பணிகள் (இலங்கை) லிமிடெட் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரச்சபை.

# 1

ரூ.271.3 பில்லியனுக்கு அதிகரித்தது. எனினும், இந்த காலப்பகுதியில் தேறிய உள்நாட்டு நிதியிடல் 2017இன் இதே காலப்பகுதியில் காணப்பட்ட ரூ.273.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இந்த காலப்பகுதியில் ரூ.239.5 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. பெயரளவு நியதிகளில் மத்திய அரசின் படுகடன் 2017 திசம்பரில் அறிவிக்கப்பட்ட ரூ. 10,313.0 பில்லியனிலிருந்து 2018 ஓகத்து இறுதியில் ரூ. 11,052.0 பில்லியனுக்கு அதிகரித்தது. ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் வெளிநின்ற உள்நாட்டு படுகடன் 3.3 சதவீதத்தால் ரூ. 5,776.3 பில்லியனுக்கு அதிகரித்தவேளையில் வெளிநின்ற வெளிநாட்டு படுகடன் 11.8 சதவீதத்தால் ரூ. 5,275.7 பில்லியனுக்கு கணிசமாக அதிகரித்தது. ரூபாய் நியதிகளில் வெளிநின்ற வெளிநாட்டு படுகடன் இருப்பின் விரிவாக்கம் முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிரான இலங்கை ரூபாயின் தேய்மானத்தின் விளைவு மற்றும் அதிகரித்த தேறிய வெளிநாட்டு நிதியடலின் அதிகரிப்பு என்பவற்றின் விளைவாகும்.

## நாணயத்துறை

- நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் நிலைப்படுத்தி அதன் மூலம் நீடித்த வளர்ச்சி உத்வேகம் ஒன்றினை வசதிப்படுத்துவதனை நோக்காகக் கொண்டு நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பினை நோக்கிய நகர்வுடன் இணைந்து செல்லும் விதத்தில் மத்திய வங்கி மேம்பட்ட கொள்கைக் கட்டமைப்பொன்றினுள் நாணயக் கொள்கையை நடாத்தியது. நடைமுறையிலுள்ள மேம்பட்ட நாணயக் கொள்கைக் கட்டமைப்பின் கீழ் தொழிற்பாட்டு இலக்காக சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் தொழிற்படுகின்ற அதேவேளையில் நாணயக் கொள்கைளை நடாத்துவதற்கான ஒரு முக்கிய குறிகாட்டி இடைநிலை மாறியாக விரிந்த பணம் ( $M_{2b}$ ) தொடர்ந்தும் தொழிற்படுகின்றது. உலகளாவிய நிதியியல் நிலைமைகள் படிப்படியாக இறுக்கமடைந்தமைக்கு மத்தியிலும் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளை நோக்காகக் கொண்டு மத்திய வங்கியானது 2018இன் முதல் ஒன்பது மாதங்களில் நாணயக் கொள்கையை நடாத்துவதில் ஒரு முன்னெச்சரிக்கையுடனான அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளது. மத்திய வங்கியானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் பொறுப்புக்களின் மீதும் பிரயோகிக்கத்தக்க அதன் நியதி ஒதுக்கு விகிதத்தினை 1.50 சதவீதத்தினால் 7.50 சதவீதத்திற்கும் கொள்கை வட்டி வீதங்களை மொத்தமாக 125 அடிப்படைப் புள்ளிகளாலும் உயர்த்தி 2015 இறுதியிலிருந்து பின்பற்றி வந்த இறுக்கமான நாணயக் கொள்கை நிலைப்பாடு விசேடமாக கேள்வியால் தூண்டப்பட்ட பணவீக்கம் மற்றும் நாணய

## அட்டவணை 1.1

### அண்மைக்கால நாணயக் கொள்கை வழிமுறைகள்


திகதி	வழிமுறை
2013-மே-10	மீள்கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் என்பன 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.00 சதவீதமாகவும் 9.00 சதவீதமாகவும் குறைக்கப்பட்டன.
2013-பூன்-26	2013 பூலை 1இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நியதி ஒதுக்கு வீதம் 2 சதவீதப் புள்ளிகளால் 6 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது.
2013-ஓக்ட்-15	மீள்கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் என்பன 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 6.50 சதவீதமாகவும் 8.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டன.
2014-சன-02	கொள்கை வீத வீச்சானது துணைநில் வீதவீச்சு என மீளப் பெயரிடப்பட்டதுடன் மத்திய வங்கியின் மீள்கொள்வனவு வீதம் மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம் என்பன முறையே துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என மீளப்பெயரிடப்பட்டன. துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் 50 அடிப்படைப் புள்ளிகளால் 8.00 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. 2014-பெப்-1 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் துணைநில் வைப்பு வசதியானது பிணையிடப்படாது விடப்பட்டது.
2014-செத்-23	திறந்த சந்தை நடவடிக்கை பங்குபற்றினார்களால் மத்திய வங்கியின் 6.50 சதவீதத்தில் துணைநில் வைப்பு வசதிக்கான அனுமதியானது ஒரு கலண்டர் மாதத்திற்கு உச்சபட்சம் மூன்று தடவைகளுக்கு ஒழுங்குபடுத்தப்பட்டது. துணைநில் வைப்பு வசதியில் திறந்த சந்தை நடவடிக்கை பங்குபற்றினார்களால் மூன்று தடவைகளுக்கு மேற்பட்ட எத்தகைய வைப்புக்களும் 5.00 சதவீதம் என்ற குறைந்த வட்டி வீதத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2015-மார்-02	5.00 சதவீதம் என்ற சிறப்பு துணைநில் வைப்பு வசதி திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
2015-ஏப்-15	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பன 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 6.00 சதவீதம் மற்றும் 7.50 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
2015-செத்-03	வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் வழங்கல் நிலைமையின் அடிப்படையில் செலாவணி வீதமானது தீர்மானிக்க அனுமதிக்கப்பட்டது.
2015-திசெ-30	2016 சனவரி 16இல் ஆரம்பிக்கும் ஒதுக்குக் காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நியதி ஒதுக்கு வீதமானது 1.50 சதவீதப் புள்ளிகளால் 7.50 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது.
2016-பெப்-19	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதமானது 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 6.50 சதவீதத்திற்கும் 8.00 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டது.
2016-பூலை-28	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதமானது 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.00 சதவீதத்திற்கும் 8.50 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டது.
2017-மார்-24	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதமானது 25 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.25 சதவீதத்திற்கும் 8.75 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டது.
2018-ஏப்-4	துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் 25 அடிப்படைப் புள்ளிகள் 8.50 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டது. அதன்படி துணைநில் வீத வீச்சின் அகலமானது 150 அடிப்படைப் புள்ளிகளிலிருந்து 10.5 அடிப்படைப் புள்ளிகளுக்குக் குறைக்கப்பட்டது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

விரிவாக்கம் என்பவற்றில் விரும்பத்தக்க பெறுபேறுகளைத் தோற்றுவித்துள்ளது. பணவீக்கம், பணவீக்கத் தோற்றப்பாடு மற்றும் நாணயத் துறையின் போக்குகளின் சாதகமான அபிவிருத்திகள் பொருளாதார வளர்ச்சியின் மந்தமான செயலாற்றத்துடன் கூடிய சூழல் ஒன்றில் 2018 ஏப்பிரலில் மத்திய வங்கி துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினை 25 அடிப்படைப் புள்ளிகளால் 8.50 சதவீதத்திற்கு குறைத்த அதேவேளை துணைநில் வைப்பு வசதி வீதத்தினை 7.25 சதவீதத்தில் மாற்றமின்றிப் பேணுவதற்கும் தூண்டியது. எனினும் இறுக்கமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளும் வெளிநாட்டு செலாவணி வீதத்தின் மீதான அழுத்தமும் 2018 ஏப்பிரலிலிருந்து நாணயக் கொள்கை நிலைமைகளைக் கவனத்துடன்



வரைபடம் 1.8  
தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தை வட்டி வீதங்களின் அசைவுகள்




கண்காணித்து மத்திய வங்கியின் நடுநிலையான நாணயக் கொள்கை நிலையொன்றினைப் பின்பற்றுவதற்கும் கொள்கை வீத வீச்சினுள் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தின் பொருத்தமான திருத்தத்தினை அனுமதிப்பதற்கும் கட்டாயப்படுத்தின. வர்த்தக வங்கிகளின் பெரும்பாலான வட்டி வட்டி வீதங்களும் கடன்வழங்கல் வீதங்களும் ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் உயர்ந்தளவான மட்டங்களிலேயே தொடர்ந்தும் காணப்பட்டன. சந்தை மனோபாவங்கள் அதேபோன்று அரசிற்கான நிதித் தேவைப்பாடுகள் மற்றும் வெளிநாட்டு நிதியீட்டங்களின் கிடைப்பனவு என்பவற்றிலான மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் 2018இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் முதலாந்தர சந்தையின் திறைசேரி உண்டியல்களின் மீதான விளைவுகள் கலப்பான அசைவுகளைக் காட்டியிருந்தன.

- கடந்த காலங்களில் மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட இறுக்கமான நாணயக் கொள்கை நிலைமைகளுக்கும் பதிலிறுத்தும் வகையில் பணம் மற்றும் கொடுகடனின் வளர்ச்சி 2018இல் விரும்பத்தக்க மட்டங்களுக்கு மெதுவடைந்துள்ளது. விரிந்த பணநிரம்பலின் ( $M_2$ ) ஆண்டுக்காண்டு வளர்ச்சி 2017 இறுதியின் 16.7 சதவீதத்திலிருந்து 2018 ஓகத்து இறுதியில் 13.5 சதவீதத்திற்கு குறைவடைந்துள்ள அதேவேளை சராசரி வளர்ச்சியானது 2017இன் தொடர்பான காலப்பகுதியின் 20.1 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 2018இன் முதல் எட்டு மாத காலப்பகுதியில் 15.4 சதவீதமாகக் காணப்பட்டது. உயர்ந்த வட்டி வீதங்களைப் பதிலிறுத்தும் வகையில் தனியார் துறைக்கான கொடுகடனின் வளர்ச்சியானது விரிந்த பணத்தின் வளர்ச்சி குறைவடைந்தமைக்கான முக்கிய பங்களிப்புக் காரணியாகும். அதன்படி தனியார் துறைக்கான கொடுகடனின் வளர்ச்சி 2017 இறுதியின் 14.7 சதவீதத்துடனும் 2017 ஓகத்து இறுதியின் 17.8 சதவீத வளர்ச்சியுடனும் ஒப்பிடும்போது 2018 ஓகத்து இறுதியில் 14.3 சதவீதத்திற்கும் குறைவடைந்துள்ளது. பெயரளவு

நியதிகளில் தனியார் துறைக்கான கொடுகடன் 2017இன் தொடர்பான காலத்தின் ரூ.404.7 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடும்போது 2018இன் முதல் எட்டு மாதங்களில் ரூ.449.1 பில்லியனால் அதிகரித்துள்ளது. அதேவேளை அரசின் கடன்பெறுகையின் போக்கில் ஏற்பட்ட சில மேம்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் வங்கித்தொழில் துறையிலிருந்து அரசினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தேறிய கொடுகடனானது 2017இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.265.4 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடும்போது 2018இன் முதல் எட்டு மாதங்களில் ரூ.103.4 பில்லியன் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்து மிதமடைந்துள்ளது. அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடனின் ஒட்டுமொத்த விரிவாக்கத்திற்குப் பங்களிக்கும் வகையில் மத்திய வங்கியால் அரசிற்கு வழங்கப்பட்ட தேறிய கொடுகடன் 2018இன் முதல் எட்டு மாதங்களில் ரூ.20.7 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு மத்திய வங்கியால் அரசிற்கு வழங்கப்பட்ட தற்காலிக முற்பணங்கள் அதிகரித்தமையே முழுமையான காரணமாகும். ஆய்வுக்குரிய காலப்பகுதியில் வர்த்தக வங்கிகளிடமிருந்து அரசினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தேறிய கொடுகடனும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் காட்டியது. வர்த்தக வங்கிகளிடமிருந்து அரசினால் பெற்றுக்கொள்ளப்பட்ட தேறிய கொடுகடன் 2017இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.384.9 பில்லியன் குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன் ஒப்பிடும்போது 2018இன் முதல் எட்டு மாதங்களில் ரூ.82.7 பில்லியனால் மட்டும் அதிகரித்துள்ளது. 2018இன் முதல் எட்டு மாதங்களில் வர்த்தக வங்கிகளிடமிருந்து அரசினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தேறிய கொடுகடனில் ஏற்பட்ட அதிகரிப்புக்கு திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகள் அதேபோன்று இலங்கை அபிவிருத்தி முறிகளிலான முதலீடுகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். அதேவேளை முக்கிய அரசு கூட்டுத்தாபனங்களின் பலயீனமான நிதியியல் செயலாற்றத்தின் விளைவால் அவை வங்கிகள் மீது தங்கியிருக்கும் தன்மைகள்

வரைபடம் 1.9  
தனியார் துறைக்கு வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட கொடுகடன்



அதிகரிக்கப்பட்டமையால் 2018இன் முதல் எட்டு மாதங்களில் அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன் விரைவான வீதம் ஒன்றில் அதிகரித்துள்ளது. அதன்படி அரசு கூட்டுத்தாபனங்களால் பெற்றுக் கொள்ளப்பட்ட கொடுகடன் 2017இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.7.7 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடும்போது 2018இன் முதல் எட்டு மாதங்களில் ரூ.102.5 பில்லியனால் அதிகரித்துள்ளது.

### நிதியியல் துறை

- முக்கிய பேரண்ட முன்மதியுடைய கரிசனையின்றி நிதியியல்துறை தொடர்ந்தும் விரிவடைந்தது. வங்கித்தொழிறுறையின் சொத்துத்தளம் முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியை விட தாழ்ந்த வீதத்திலேனும் அதிகரித்தது. சொத்துத்தளத்தின் வளர்ச்சி இறுக்கமான நாணயக் கொள்கைக்குப் பதிலிறுத்தி 2017இன் பிந்திய காலப்பகுதியிலிருந்து மிதமடைந்த வங்கித்தொழில் துறையினால் வழங்கப்பட்ட படுகடனின் அதிகரிப்பினால் பெருமளவில் உந்தப்பட்டது. ஏதாவது பாதகமான அதிர்வுகளை உள்ளீர்த்துக் கொள்வதற்காக 2018இன் முதல் எட்டு மாதங்களில் வங்கித் தொழிறுறை போதுமான மூலதனத்தை பேணிக் கொண்ட வேளையில் திரவத்தன்மை மட்டங்களை ஆகக் குறைந்த நியதித் தேவைப்பாடுகளிற்கு மிகவும் மேலாகப் பேணிக் கொண்டது. கடந்த காலங்களின் உயர்ந்த கொடுகடன் வளர்ச்சி மற்றும் உயர்வான சந்தை வட்டி வீதங்களினொரு விளைவாக செயற்படாக் கடன்களில் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ஒரு அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. மேலும், சொத்துக்கள் மீதான வருவாய் மற்றும் பங்குரிமை மூலதனம் மீதான வருவாய் போன்றவற்றின் மீதான சில தேய்மானத்தினால் வங்கித்தொழில் சந்தையின் இலாபத்தன்மையில் ஒரு மிதமான வீழ்ச்சி பிரதிபலிக்கப்பட்டது.
- உயர்ந்த வட்டி வீதங்கள், தாழ்ந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் இயற்கை அனர்த்தங்களுள்ள சூழலில் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்கு விடும் கம்பனிகள் துறைகளின் செயலாற்றம் 2018இன் முதல் எட்டு மாதங்களில் மிதமடைந்தது. தாழ்ந்த கொடுகடன் வளர்ச்சி மற்றும் இடர்பாட்டிற்குள்ளான உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் சொத்துக்களின் கணிசமான விற்பனை மற்றும் கிடைக்கத்தக்கதான திரவத்தன்மை வாய்ந்த சொத்துக்களின் வீழ்ச்சியின் காரணமாக முதலீட்டுச் சொத்துப்பட்டியலின் குறைவுடன் இத்துறையின் சொத்துத்தளம் மெதுவடைந்தது. உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்கு விடும் கம்பனிகளின் மூலதன மற்றும் திரவத்தன்மை மட்டங்கள் ஆகக் குறைந்த ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு மிகவும் மேலானதாகவே காணப்பட்டன.

எனினும், நாடளாவிய ரீதியில் வெள்ளம், வரட்சி மற்றும் மெதுவான பொருளாதார வளர்ச்சியின் தாக்கத்தினைப் பிரதிபலித்துச் சொத்துத் தரம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் குறைவடைந்தது. வைப்பாளர்களைப் பாதுகாப்பதற்காகவும் நிதியியல் துறையின் நீண்ட கால உறுதியினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் பலயீனமான நிதியியல் நிலைப்பாடுகளைக் கொண்ட கம்பனிகளை மீளெழுச்சிப்படுத்தல், பலயீனமான நிதிக் கம்பனிகளை நிறுத்திக் கொள்ளல் அல்லது நிதியியல் வியாபாரத் தொழிற்பாடுகளினை மட்டுப்படுத்தல் போன்றவற்றினை நோக்கிய முக்கிய பேரண்ட முன்மதியுடைய வழிமுறைகளினை முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கையை மத்திய வங்கி எடுத்து வருகின்றது. காப்புறுதி, முதலிலை வணிகர்கள், கூறு நம்பிக்கைகள், பங்குச் சந்தை தரகர்கள் போன்ற ஏனைய வங்கியல்லா நிதி நிறுவனங்களின் துறைகள் பரிசீலனைக்குட்பட்ட காலத்தில் முக்கிய உறுதி தொடர்பான கரிசனைகளின்றி வியாபாரத் தொழிற்பாடுகளினைத் தொடர்ந்தும் விரிவடையச் செய்தன.

- ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் உள்நாட்டு பணச் சந்தை மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு நாணயச் சந்தை போன்றவற்றின் திரவத்தன்மை நிலைப்பாடுகள் ஒப்பீட்டளவில் தளம்பலுற்றுக் காணப்பட்டன. சில காலங்களில் உள்நாட்டு பணச் சந்தையில் கணிசமான திரவத்தன்மை பற்றாக்குறைகள் அவதானிக்கப்பட்டு உயர்ந்த வட்டி வீதங்களுக்கு வழிகோலின. அரசின் நிதியியல் தேவைப்பாடுகளுடன் சந்தையின் மனப்பாங்கிலான மாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு நிதிகளின் கிடைப்பளவு போன்றவற்றைப் பிரதிபலித்து அரசு பிணையங்களின் விளைவுகள் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் கலப்பான அசைவுகளைக் காட்டின. வெளிநாட்டு முதலீடுகளின் வெளிப்பாய்ச்சல்களுடன் பங்குச் சந்தையின் செயலாற்றம் மெதுவடைந்த வேளையில் கம்பனிகள் படுகடன் சந்தை கணிசமானளவு மேம்பட்டது. இதேவேளை, தனிநபர்களினதும் நிறுவனங்களினதும் வளர்ந்து வரும் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு தேவைப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக இலத்திரனியல் கொடுப்பனவு பொறிமுறைகளுக்கு வசதியளிப்பதற்கான வழிமுறைகளுடன் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் தொடர்ந்தன.

### பன்னாட்டு பொருளாதாரச் சூழல்

- பன்னாட்டு நாணய நிதியத்தின் உலக பொருளாதாரத் தோற்றப்பாட்டின் 2018 ஒத்தோபர் வெளியீட்டின்படி, முக்கிய முன்னேற்றமடைந்த பொருளாதாரங்கள் மற்றும் பல தோற்றம்பெற்றுவரும் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களின் மெதுவடைதலினால், 2018 மற்றும் 2019இல் உலகளாவிய வளர்ச்சி தட்டையாகும்

என எறிவுசெய்யப்படுகிறது. இதற்கேற்ப, 2017இல் அவதானித்ததுபோல், உலகலளாவிய பொருளாதாரமென்பது எதிர்பார்க்கப்பட்ட துரிதத்தைவிட மெதுவாக 3.7 சதவீதத்தால் 2018 மற்றும் 2019இல் வளரும் என எறிவுசெய்யப்படுகிறது. பொருளாதார வல்லரசுகளிற்கிடையிலான செறிவடையும் வர்த்தக குழப்பங்கள் என்பன பாரிய புவியியர்சார்த குழப்பங்களாக விஸ்தீர்ணமடைதல், வளர்ந்துவரும் அரசியல்சார் மற்றும் கொள்கைசார் சீரற்றதன்மை, மற்றும் உலகலளாவிய நிதியியல் நிலைமையின் இறுக்கமடைதல் மற்றும் குறிப்பாக தோற்றம்பெற்றுவரும் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்கள் போன்ற குறிப்பிட்ட பொருளாதாரங்களின் நாணயங்கள் மீது இது தொடர்பான அழுத்தங்கள் என்பன 2018 மற்றும் 2019இல் உலகலளாவிய வளர்ச்சித் தோற்றப்பாடு மீது எதிர்கணியமான தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியமுண்டு. ஐக்கிய அமெரிக்கா தனது இறை தூண்டுதலை 2020இல் விளைவற்றதாக்குதல் மற்றும் அவற்றுடைய வர்த்தக பங்காளர்கள் மீது தொடர்புடைய கசிந்ததாக்கங்களின் குறைவடைதல் என்பவற்றினால் இது மேலும் நீடிக்கலாம்.

- யூரோ பிரதேசம், ஐக்கிய இராச்சியம் மற்றும் யப்பானில் பொருளாதார நடடிவடிக்கைகளின் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவிலான மெதுவடைதலின் காரணத்தினால் முன்னேற்றமடைந்த பொருளாதாரங்களின் மத்தியில் வளர்ச்சி என்பது அதிகளவில் சமமற்றதாகவும் சவாலானதாகவும் காணப்பட்டபோதிலும், 2018 மற்றும் 2019இல் இந்த குழுவில் பொருளாதாரச் செயலாற்றம் தொடர்ந்தும் உள்ளாற்றலுக்கு மேலதிகமாகக் காணப்படும் என எறிவுசெய்யப்படுகிறது. இதன் விளைவாக, முன்னேற்றமடைந்த பொருளாதாரங்கள் 2019 இல் 2.1 சதவீதத்திற்கு மெதுவடையுமுன்னர் 2018இல் 2.4 சதவீதத்திற்கு வளர்ச்சியடையும் என எறிவுசெய்யப்படுகிறது. ஐக்கிய அமெரிக்கா மற்றும் சீனாவிற்கிடையிலான வளர்ந்துவரும் வர்த்தக குழப்பங்கள் வளர்ச்சித் தோற்றப்பாடுகள் மீது நடுத்தரக் காலத்தில் ஓர் தளர்வுறும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், விரிவாக்க இறைக் கொள்கை வழிமுறைகள் மற்றும் மேம்பட்ட உள்நாட்டுக் கேள்வியின் அடிப்படையில் அதிக துரிதம் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்தினால் முன்னேற்றமடைந்த பொருளாதாரங்களின் திரண்ட நேர்கணிய வளர்ச்சிச் செயலாற்றம் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப, ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2019 இல் 2.5 சதவீதத்திற்கு மெதுவடையுமுன்னர் 2018இல் 2.9 சதவீதத்தால் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக யேர்மனி, பிரான்சு, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் பொருளாதார நடடிவடிக்கைகள் மெதுவடைவதனால் 2018 இல் யூரோ பிரதேச வளர்ச்சி மெதுவடையும் என எறிவுசெய்யப்படுவதுடன் இது 2019இல் மேலும் மெதுவடையும்.

ஐக்கிய இராச்சியத்தின் 2018ற்கான வளர்ச்சி எறிவுகளின் கீழ்நோக்கிய திருத்தமென்பது, முதல் காலாண்டில் காணப்பட்ட நலிவான வளர்ச்சியினால் ஏற்பட்டதுடன் 2019ற்கான வளர்ச்சி மீது பிரெக்சிட்டை தொடர்ந்து எதிர்பார்க்கப்படும் அதிகளவிலான வர்த்தக தடுப்புக்கள் எதிர்கணியமான தாக்கத்தை கொண்டுள்ளன. இதே வேளையில், முதலாவது காலாண்டின் நலிவான பொருளாதார செயற்பாட்டிற்கு மத்தியிலும் 2018இன் இரண்டாம் காலாண்டில் வளர்ச்சியின் மீளெழுச்சி யப்பானின் ஆண்டிற்கான வளர்ச்சித் தோற்றப்பாட்டிற்கு வலுவூட்டியது.

- பல பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை கருத்திற்கொண்டு எறிவுகளின் சற்று கீழ்நோக்கிய திருத்தம் அவதானிக்கப்பட்டபோதிலும், தோற்றம்பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களின் வளர்ச்சி 2018 மற்றும் 2019இல் ஓரளவிற்கு வலுவானதாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பொருளாதாரத் தோற்றப்பாட்டின் 2018 ஒத்தோபர் வெளியீட்டிற்கேற்ப, 2018 மற்றும் 2019இல் தோற்றம்பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களில் வளர்ச்சி 4.7 சதவீதத்தில் நிலையானதாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியின் மீளெழுச்சி மற்றும் உயர்வான பண்ட விலைகளிலிருந்தான நேர்கணியமான கசிந்த தாக்கம் இந்த வளர்ச்சிப் பாதைக்கு சாதகமாக பங்களிக்கும் அதேவேளையில் வர்த்தக பதிலடி வழிமுறைகள், இறுக்கமான உலகலளாவிய நிதியியல் நிலைமைகள் மற்றும் எண்ணெய் இறக்குமதிசெய்யும் நாடுகளால் முகம்கொடுக்கவேண்டிய உயர்ந்துவரும் எண்ணெய் விலைகள் ஆகியவற்றின் விளைவுகள் இந்த நாடுகளின் வளர்ச்சியை மெதுவடையச்செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுக்கமாக்கப்பட்ட நிதியியல் துறை ஒழுங்குமுறைகள் மற்றும் நலிவான வர்த்தக உறவுகளால் ஏற்பட்ட மிதமான வெளிநாட்டு கேள்வி என்பவற்றினால் சீனாவின் வளர்ச்சி சென்ற ஆண்டின் 6.9 சதவீதத்திலிருந்து 2018 இல் 6.6 சதவீதத்திற்கு மிதமடையும் என எறிவுசெய்யப்படுவதுடன், தொடர்ந்து 2019இல் வளர்ச்சி 6.2 சதவீதத்திற்கு மேலும் மெதுவடையும். உயர்ந்த எண்ணெய் விலைகளினால் ஏற்பாட்ட மிதமான கேள்வி மற்றும் நாணயக் கொள்கையின் எதிர்பார்த்ததை விட துரிதமான இறுக்கமாக்கலுக்கு மத்தியிலும், நாணயத் தாள்களை செல்லுபடியற்றதாக ஆக்கும் நடவடிக்கை மற்றும் பண்ட மற்றும் பணிகள் வரி விதிப்பின் பாதகமான விளைவுகள் மறைதல் என்பவற்றினால் முன்னெடுக்கப்பட்டு 2018 மற்றும் 2019இல் இந்தியாவின் வளர்ச்சி துரிதமடையும் என எறிவுசெய்யப்படுகிறது. லத்தின் அமெரிக்கா மற்றும் கரிப்பியன் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி 2018இல் வீழ்ச்சியுடைமெனவும் 2019இல் அதிகரிக்குமெனவும்

எறிவுசெய்யப்படுவதுடன், இதே வேளையில் வலுவான உலகளாவிய வளர்ச்சி மற்றும் குறிப்பாக எண்ணெய் போன்ற பண்ட விலைகளுக்கான மேம்பட்ட தோற்றப்பாடு என்பவற்றிலிருந்து நன்மைபெற்று உப-சகாரா ஆபிரிக்காவின் வளர்ச்சி துரிதமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஈரான் மீது ஐக்கிய அமெரிக்கா மீண்டும் தடைகளை விதிக்கும் சாத்தியக்கூறை கருத்திற்கொண்டு மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா, ஆப்கானித்தான் மற்றும் பாகித்தானிற்கான வளர்ச்சி எறிவுகள் கீழ் நோக்கி திருத்தப்பட்டபோதிலும், 2017உடன் ஒப்பிடுகையில் பிராந்திய வளர்ச்சி 2018 மற்றும் 2019இல் உயர்வாகக் காணப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. வலுவான உள்நாட்டு கேள்வி மற்றும் ஏற்றுமதிகளின் மீட்சியினால் ஆதரவுபெற்று 2018இல் ஆசியான்-5 குழுவிலுள்ள பொருளாதாரங்களின் வளர்ச்சி எறிவுகள் 5.3 இல் தொடர்ந்தும் காணப்படுமென எதிர்பார்க்கப்பட்டபோதிலும் 2019இல் 5.2 சதவீதத்திற்கு சற்று மிதமடையும்.

- பன்னாட்டு நாணய நிதியத்தின் உலகப் பொருளாதார தோற்றப்பாட்டின் 2018 ஒத்தோபர் வெளியீட்டில் உலகளாவிய வளர்ச்சி தொடர்பான தோற்றப்பாடு உறுதியானதாக காணப்பட்டபோதிலும், இடர்நேர்வுகள் தொடர்பான சமனிலை கீழ்நோக்கிய ஓர் பக்கச்சார்பை கொண்டு எதிர்வரும் காலத்தில் உலகளாவிய பொருளாதாரத்தில் சில மெதுவடைதலின் சாத்தியகூறினை குறித்துக்காட்டுகிறது. சாதகமான பொருளாதாரத் தோற்றப்பாடு, வலுவான தொழிற்படை சந்தைகள் மற்றும் இதன் விளைவான வலுபெறும் கேள்வி என்பவற்றிலிருந்து எழும் பணவீக்க அழுத்தங்களை மட்டுப்படுத்தும் நோக்குடன் நாணயக் கொள்கையை இறுக்குவதற்கான வழிமுறைகளை பெருமளவிலான அபிவிருத்தியடைந்த பொருளாதாரங்களிலுள்ள மத்திய வங்கிகள் மேற்கொண்டுள்ளன. எனினும், நலிவான வெளிநாட்டு நிலைமையுடனான பொருளாதாரங்கள் மீது எதிர்கணியமான தாக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்தும் தோற்றம்பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களிலிருந்தான உயர்ந்த மூலதன வெளிப்பாய்ச்சல்கள் வடிவிலான எதிர்கணியமான பரம்பலான தாக்கங்கள் மூலம் இவ்வகையான இறுக்கமாக்கல் முன்னேற்றமடைந்த பொருளாதாரங்கள் மற்றும் தோற்றம்பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் வளர்ச்சி மீது ஓர் எதிர்கணியமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இவ்வகையான மூலதன வெளிப்பாய்ச்சல்கள் இந்த பொருளாதாரங்களின் பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினை பாதிப்பதுடன் பிராந்தியத்தில் மேலும் இறுக்கமான நாணயக் கொள்கையை தேவைப்படுத்தி மேலும் உலகளாவிய வளர்ச்சியை மெதுவடையச்செய்யும். இத்துடன், ஐக்கிய அமெரிக்கா மற்றும் சீனாவிற்கிடையில் அதிகரித்துச்செல்லும் வர்த்தக குழப்பங்கள் அதிகரித்த

அரசியல் மற்றும் கொள்கை ஐயப்பாடுகளை ஏற்படுத்தி, இது உலகளாவிய பொருளாதாரத்தின் ஓட்டுமொத்த வளர்ச்சித் தோற்றப்பாடுகளை மேலும் சிக்கல்களுக்குட்படுத்தும்.

- இதேவேளையில், குறிப்பாக எண்ணெய் போன்ற பண்டங்களின் உயர்ந்துசெல்லும் விலைளின் தாக்கத்தினால் முன்னேற்றமடைந்த பொருளாதாரங்கள் மற்றும் தோற்றம்பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களில் பணவீக்கம் 2018இல் துரிதமடையும் என எறிவுசெய்யப்பட்டபோதிலும், எண்ணெய் விலைகள் சிறிதளவு மெதுவடைதல் மற்றும் நாணய நிலைமைகள் இறுகுவதனால் இது பின்னர் உறுதியடையலாம். முன்னேற்றமடைந்த நாடுகளில் 2017இல் 1.7 சதவீதமாகக் காணப்பட்ட முதன்மை நுகர்வோர் விலைப் பணவீக்கம், 2019இல் உறுதியடைவதற்கு முன்னர் உயர்ந்துசெல்லும் பன்னாட்டு எண்ணெய் விலைகளினால் முன்னெடுக்கப்பட்டு 2018இல் 2.0 சதவீதத்திற்கு துரிதம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் வலுவான கேள்வியை பிரதிபலிக்கும் வகையில் இலக்குகளுக்கு அண்மையில் காணப்பட்ட மைய பணவீக்கத்திற்கு முரணாக யூரோ பிரதேசம் மற்றும் யப்பானில் மையப் பணவீக்கம் நலிவாகவும் இலக்கிடப்பட்ட மட்டங்களுக்கு குறைவாகவும் காணப்பட்டது. தோற்றம்பெற்றுவரும் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களில் இந்தப் போக்கு அவதானிக்கப்பட்டது. உயர்ந்துசெல்லும் வலு விலைகள் மற்றும் தொடர்பான இரண்டாம் சுற்று விளைவுகள் மற்றும் தேய்மானமடைந்த உள்நாட்டு நாணயங்களினால் ஏற்பட்ட இறக்குமதிசெய்யப்பட்ட பணவீக்கத்தின் உயர்வினால் தாக்கப்பட்டு பணவீக்கம் 2017இல் 4.3 சதவீதத்திலிருந்து 2018இல் 5.0 சதவீதத்திற்கும் 2019இல் 5.2 சதவீதத்திற்கும் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் மீதான ஐக்கிய அமெரிக்காவின் தடைகளின் விதிப்பின் சாத்தியக்கூறு என்பது உலகளாவிய எண்ணெய் விலைகள் பீப்பாயொன்றிற்கு ஐக்கிய அமெரிக்க டொலர்கள் 80ற்கு மேல் அதிகரிக்கச்செய்தாலும், குறிப்பாக ருசியா மற்றும் சவுதி அரேபியாவிலிருந்தான எண்ணெயின் உலகலாவிய நிரம்பலின் அதிகரிப்பை கருத்திற்கொண்டு சராசரியாக 2019 இல் பீப்பாயொன்றிற்கு டொலர்கள் 68ற்கு அண்மையில் எண்ணெய் விலைகள் மெதுவடையும் என பன்னாட்டு நாணய நிதியம் எறிவுசெய்கிறது.
- ஐக்கிய அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான, வெளிநாட்டு உறவுகள் தொடர்பான சபையின் உலகளாவிய நாணயக் கொள்கை கண்காணிப்பாளின்படி, பல எதிர்கணியமான இடர்நேர்வுகள் மற்றும் சீரற்ற உலகளாவிய நிலைமைகளுக்கு மத்தியில் நாணயக் கொள்கை வழமைப்படுத்தல் கொண்ட நிலையான பாதையை முக்கிய முன்னேற்றமடைந்த

பொருளாதாரங்கள் மேற்கொண்டதனால் 2018 செத்தெம்பர் இறுதியில் உலகளாவிய பொருளாதாரத்தின் நாணயக் கொள்கை நிலைப்பாடு மேலும் இறுக்கமாக்கலுக்கு சார்புடையதாகக் காணப்பட்டது. வலுப்பெறும் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் தொழிற் சந்தைகளை கருத்திற்கொண்டு, பெடரல் நிதி வீதத்திற்கான இலக்கு எல்லையை 2018இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் மூன்று தருணங்களில் பெடரல் ரிசர்வ் உயர்த்தியது. மேலும் எதிர்பார்க்கப்படும் பொருளாதார நடவடிக்கையின் விரிவாக்கம், வலுவான தொழிற் சந்தை நிலைமைகள் மற்றும் 2 சதவீத பணவீக்க இலக்கிற்கு தொடர்ச்சியான எய்தலிற்கிணங்க திசெம்பர் 2018 மற்றும் 2019இல் மேலும் வட்டி வீத அதிகரிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதேவேளையில், மேலும் வலுவான பொருளாதார தோற்றப்பாடு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களால் பணவீக்கம் என்பது இலக்கிடப்பட்ட 2 சதவீத மட்டத்திற்கு சற்று அதிகமாக காணப்பட்டதை கருத்திற்கொண்டு 2018 ஓகத்தில் இங்கிலாந்து வங்கி தனது வங்கி வீதத்தை 25 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தியது. எனினும், பிறெக்சிட் பேச்சுவார்த்தைகள் மற்றும் இறுக்கமான நிதியியல் நிலைமைகள் மற்றும் அதிகரித்துச்செல்லும் வர்த்தக சிக்கல்களிலிருந்து விளையும் பரவலான உலகளாவிய சீரற்றத்தன்மைகளிலிருந்து எழும் எதிர்கணிமான பரம்பலான தாக்கம் தொடர்பில் ஐக்கிய இராச்சிய பொருளாதாரம் எச்சரிக்கையுடன் உள்ளது. தனது தேறிய சொத்துக் கொள்வனவுகளை 2018 ஒத்தோபர் முதல் குறைப்பது என அறிவித்த ஐரோப்பிய மத்திய வங்கி ஓர் தளர்த்தப்பட்ட கொள்கை நிலைப்பாட்டை தொடர்ந்து பேணியதுடன் வளர்ந்துவரும் உலகளாவிய வர்த்தக முரண்பாட்டிலிருந்தான இடர்பாடுகள் தொடர்ந்தும் கணிசமானது என்றும் யூரோ பிராந்தியத்திற்கு தொடர்ந்தும் கணிசமான நாணயக் கொள்கை தூண்டுதல் தேவைப்படுகிறது என்ற கருத்தைகொண்டிருந்தது. நடுத்தரக் காலத்தில் 2 சதவீதத்திற்கு அண்மையில், ஆனால் அதற்கு குறைவான மட்டங்களுக்கு பணவீக்கம் தொடர்ந்து நிலையாக எய்துவதை உறுதிப்படுத்துவதற்காக 2019 கோடைகாலம் வரை வரலாறுகாணாத குறைவான வட்டி வீதங்களை பேணும் என ஐரோப்பிய மத்திய வங்கி சமீஞ்சை காட்டியது. இடர்நேர்வு மிகை குறைவடையச் செய்வதன் மூலம் நிதியியல் சந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக தனது சொத்துக் கொள்வனவுகளை நெகிழ்ச்சியான முறையில் தொடரும் அதே வேளையில் எதிர்கணிமான மட்டங்களில் மாற்றமில்லாமல் தனது கொள்கை வீதங்களை யப்பான் வங்கி தொடர்ச்சியாக பேணியது. வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது, தொழிலின்மையை குறைப்பது மற்றும் இலக்கிற்கு அண்மையில் பணவீக்கத்தை கொண்டுவரும் நோக்குடன் அலுத்திரேலிய ரிசேர்வ் வங்கியும் தொடர்ச்சியாக ஓர் தளர்ந்த நாணயக் கொள்கை நிலைப்பாட்டை பேணியது.

முன்னேற்றமடைந்த பொருளாதாரங்களில் தற்போது நடைபெறுகிற நாணயக் கொள்கை வழமையாக்குதல், செலாவணி வீதம் மீதான அழுத்தங்கள், மூலதன பாய்ச்சல்களின் புறமாற்றல் மற்றும் வளர்ந்துவரும் வர்த்தக குழப்பங்கள் ஆகியவற்றிற்கு பதிலிறுத்தும் வகையில் பெருமளவிடான தோற்றம்பெற்றுவரும் சந்தைப் பொருளாதாரங்களின் மத்திய வங்கிகள் நாணயக் கொள்கையை இறுக்கப்படுத்தின. பணவீக்க அழுத்தங்களை மட்டுப் படுத்துவதற்கும் உலகளாவிய நிதியியல் சந்தை சீரற்றத்தன்மையின் பின்னணியில் நாணயத்திற்கு ஆதரவளிப்பதற்கு, திரவத்தன்மை சீராக்க வசதிக்குக் கீழ் இந்தியா ரிசேர்வ் வங்கி 2014ற்குப் பின்னர் முதல் தடவையாக தனது கொள்கை மீள்கொள்வனவு வீதத்தை 25 அடிப்படைப் புள்ளிகளால் 6.25 சதவீதத்திற்கு அதிகரித்தும் 2018 ஓகத்தில் 6.50 சதவீதத்திற்கு மேலும் இறுக்கியது. இருப்பினும், எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவான பணவீக்கம் மற்றும் வளர்ச்சிக் ஆதரவளிக்கவேண்டிய தேவைப்பாட்டை கருத்திற்கொண்டு ஒத்தோபர் முன்னைய பகுதியில் கொள்கை வீதங்களை மாற்றமின்றி பேண இந்திய ரிசேர்வ் வங்கி தீர்மானித்தது. இலக்கு வீச்சிற்குள் பணவீக்கத்தை 2018 மற்றும் 2019இல் பேணுவதற்கும் வெளிநாட்டுத்துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையை மேம்படுத்தும் முகமாக 2018இன் இதுவரை காலத்தில் ஐந்து தருணங்களில் இந்தோனேசிய வங்கி கொள்கை வீதங்களை அதிகரித்து 5.75 சதவீதத்தை எய்தியது. இதேவேளையில், தேய்மானமடைந்த நாணயத்திலிருந்து எழும் பணவீக்க அழுத்தங்களை மட்டுப்படுத்துவதற்கும் கொள்கை எல்லைக்குள் பணவீக்க இலக்கை எய்தும் முகமாக 2018இல்

அட்டவணை 1.2

தோற்றதெடுக்கப்பட்ட மத்திய வங்கிகளின் கொள்கை வீதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள்

நாடு	முதன்மை கொள்கை வீதம்	2015 முடிவில்	2016 முடிவில்	2017 முடிவில்	2018 ஓகத்து 23
இலங்கை	துணைநிலை வைப்பு வசதி வீதம்	6.00	7.00	7.25	7.25
	துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்	7.50	8.50	8.75	8.50
<b>தோற்றம் பெற்றுவரும் சந்தை பொருளாதாரங்கள்</b>					
இந்தியா	மீள்கொள்வனவு வீதம்	6.75	6.25	6.00	6.50
மலேசியா	ஓரிருவருக் கொள்கை வீதம்	3.25	3.00	3.00	3.25
தாய்லாந்து	1-நாள் இருபுடை மீள்கொள்வனவு வீதம்	1.50	1.50	1.50	1.50
சீனா	1-ஆண்டு யுவான் கடன்வழங்கல் வீதம்	4.35	4.35	4.35	4.35
இந்தோனேசியா*	7 - நாள் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம்	7.50	4.75	4.25	5.75
பிலிப்பீன்ஸ்	ஓரிருவருக் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம்	4.00	3.00	3.00	4.50
<b>முன்னேற்றமடைந்த பொருளாதாரங்கள்</b>					
ஐக்கிய அமெரிக்கா	பெடரல் நிதிகள் வீதம்	0.25-0.50	0.50-0.75	1.25-1.50	2.00-2.25
ஐக்கிய இராச்சியம்	வங்கி வீதம்	0.50	0.25	0.50	0.75
ஜெர்மனி	மத்திய வங்கி மீள்நிதி வீதம்	0.05	0.00	0.00	0.00
யப்பான்	ஓரிருவருக் அழைப்பு வீதம்	0.00	-0.10	-0.10	-0.10
அலுத்திரேலியா	பண வீதம்	2.00	1.50	1.50	1.50

மூலம்: குறிப்பிட்ட மத்திய வங்கிகளின் இணையத்தளங்கள்

\*அடித்தள வட்டி வீதத்திற்கு பதிலாக 2016 ஓகத்து 19 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாக் இந்தோனேசியா புதிய கொள்கை வீதமொன்றை, அதாவது பாக் இந்தோனேசியா 7-நாள் (நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம்) அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை காலத்தில் பிலிப்பீன்ஸ் மத்திய வங்கி தனது கொள்கை வீதங்களை நான்கு தருணங்களில் உயர்த்தியது. வெளிநாட்டுச் சூழலிலிருந்து எழும் இடர்நேர்வுகள் தொடர்பில் எச்சரிக்கையாகயிருக்கும் வேளையில் நீண்ட காலத்தில் குறைந்த வட்டி வீதங்களிலிருந்து எழும் இடர்நேர்வுகளின் விருத்தியை தடுப்பதற்காக 2018 சனவரியில் பாங் நிகாரா மலேசியாவும் தனது ஓரிருவா கொள்கை வீதத்தை 25 அடிப்படையுள் புள்ளிகளால் 3.25 சதவீதத்திற்கு அதிகரித்தது. எனினும், ஓர் தளர்வான நாணயக் கொள்கைக்கான தேவைப்பாடு படிப்படியாக குறைக்கப்படும் என்பதை வலியுறுத்தியபோதிலும், நடுத்தரக்கால இலக்கை நோக்கி பணவீக்கத்தை கொண்டுவதற்கும் ஓர் மேலும் திடமான பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்காகவும் தாய்லாந்து வங்கி தனது கொள்கை வீதங்களை மாற்றமின்றி 1.50 சதவீதத்தில் பேணியது. வளர்ந்துவரும் பணவீக்கத்தை மட்டுப்படுத்துவதற்கும் ஓர் நாணய நெருக்கடியை தடுக்கும் நோக்குடன் 2018இன் இதுவரைக் காலப்பகுதியில் துருக்கிக் குடியரசின் மத்தியவங்கி தனது ஓர் வார மீள்கொள்வனவு வீதத்தை முன்று தருணங்களில் 24.00 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதேவேளையில், ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிராக ஆர்சென்ரினிய பெசோவின் அதிகளவிலான தேய்மானத்திற்கு பதிலிறுத்தும் வகையில் 2018 சனவரியில் காணப்பட்ட தளர்வு நான்கு கொள்கை நிலைப்பாட்டினை புறமாற்றும் வகையில் ஆர்சென்ரினிய மத்திய வங்கி தனது மதிப்பீடு வீதத்தை 2018 இன் முதல் பத்து மாதக் காலப்பகுதியில் ஐந்து தருணங்களில் மொத்தமாக 37.75 சதவீதப் புள்ளிகளால் 65.00 சதவீதத்திற்கு அதிகரித்தது. கொள்கை வட்டி வீதங்களின் பயன்பாடு வெற்றிகரமாக அமையாததன் காரணத்தினால் 2018 ஒத்தோபர் முதல் ஆர்சென்ரினிய மத்திய வங்கி புதியதொரு நாணயக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தி வெளிநாட்டுச் செலாவணி இடையீட்டை மட்டுப்படுத்தும் அதே வேளையில் பணவீக்கத்தை இலக்கிடுவதிலிருந்து நாணயக் கூட்டுக்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதனை நோக்கி தனது கவனத்தை மாற்றியது.

### எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள்

- தனியார் துறையின் உற்சாகமான பங்கேற்புடன் அரசினால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட வளர்ச்சி உபாயங்களை ஓர் சீரான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தல் என்பது நடுத்தரக் காலத்தில் வளர்ச்சிப் போக்கின் படிப்படியான மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும். அண்மை ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி மிதமாகக் காணப்பட்டதுடன் முதலரையாண்டுக் காலப்பகுதியின் 3.6 சதவீத விரிவாக்கப் பின்னணியில் 2018ற்கான எறிவுசெய்யப்படும் பொருளாதார வளர்ச்சி 4.0 சதவீதத்தில் மிதமாக

காணப்படுகிறது. எனினும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அதிகரித்த முதலீடு நடவடிக்கைகளினால் ஆதரவுபெற்று நடுத்தரக்கால எல்லையில் வளர்ச்சி மீட்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதலீடுகளை அதிக பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புத் துறைகள் மற்றும் அறிவு அடிப்படையிலான பணிகளுக்கு வழிப்படுத்த எதிர்பார்க்கப்படுவதுடன் இவை ஓர் நிலைத்துநிற்கக்கூடிய அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியை தூண்டும். வர்த்தக அடிப்படையில் ஆற்றல் வாய்ந்த வேளாண்மைத் துறையின் படிப்படியான பரிமாணம் என்பதும் இந்த வளர்ச்சி முன்னெடுப்பிற்கு ஆதரவளிக்கும். நாட்டின் பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பினை மேம்படுத்தும் நோக்குடனான அரசு முன்னெடுப்புக்களும் உற்பத்தித்திறன் மேம்பாடுகள் மூலம் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி வழிமுறைக்கு ஆதரவளிக்கும் வகையில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் மீது அதிகளவிலான வலியுறுத்தல்கொண்டு தொழிற்படையின் தேர்ச்சி மட்டங்களை அதிகரிப்பதென்பது தொழிலாளர்களுக்கான கேள்வி மற்றும் நிரம்பலிற்கிடையிலான பொருந்தாமையை குறைக்கும் அதே வேளையில் உயர்ந்த வளர்ச்சியை இயலச்செய்யும். மேலும், மேம்படுத்தப்பட்ட சிறுவர் பராமரிப்பு வசதிகள், மீள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் நெகிழ்ச்சியான வேலை ஒழுங்குகள் போன்ற அதிகரித்த பெண் தொழிற்படை பங்கேற்பு வீதத்தை ஊக்குவிக்கும் நோக்குடனான வழிமுறைகள் நாட்டின் உற்பத்தி இயலளவையும் அதிகரிக்கும். மேம்படுத்தப்பட்ட உள்நாட்டு உற்பத்தி இயலலவு என்பது பல சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் மூலம் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக உறவுகளின் உச்சப் பயனை பெறுவதினை வசதிப்படுத்துவதனால் அதிகரித்த வெளிநாட்டு கேள்வி மூலம் நிலைத்துநிற்கக்கூடிய வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும். இருப்பினும், நிலையான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கைகளின் உரிய நேரத்திலான நடைமுறைப்படுத்தல் மூலம் ஓர் சாதகமான சூழலின் வசதிப்படுத்தல் என்பது இந்த இலக்குகளை எய்துவதை உறுதிப்படுத்துவதற்கு இன்றியமையாததாகும். குறைந்த மற்றும் நிலையான பணவீக்கத்தினால் ஆதரவளிக்கப்பட்ட நிலையான பேரண்டப்பொருளாதார நிலைமைகளை பேணுவது, இறை ஒழுக்கத்தை தொடர்ச்சியாக பின்பற்றுவது மற்றும் சந்தை அடிப்படையிலான செலவாணி வீதம் என்பவை நடுத்தரக் காலத்தில் உயர்ந்த மற்றும் நிலைத்துநிற்கக்கூடிய வளர்ச்சியை வசதிப்படுத்தும்.

- வெளிநாட்டு நடைமுறைக் கணக்கின் செயலாற்றத்தை 2018இல் விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறை நலிவடையச்செய்யும் சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இறக்குமதி செலவினத்தின் விரிவாக்கத்தை மட்டுப்படுத்துவதற்கு

முன்னெடுக்கப்பட்ட கொள்கை வழிமுறைகள் செலாவணி வீதத்தின் சீராக்கத்துடன் இணைந்து 2019இல் வெளிநாட்டு நடைமுறைக் கணக்கின் செயலாற்றத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017 மார்ச்சு முதல் வலுவாக மீண்டெழுந்த வர்த்தகப் பண்டங்களின் ஏற்றுமதிகள் என்பன, புதிய வர்த்தக பங்காளர்களுடன் நிறுவப்பட்ட வர்த்தக உறவுகள், சாதகமான வெளிநாட்டு வர்த்தக கொள்கைகளுடன் வலுவான நிறுவனரீதியான ஆதரவு மற்றும் போட்டித்தன்மைமிக்க செலாவணி வீதம் என்பவற்றின் அடிப்படையில் ஓர் மேல்நோக்கிய போக்கினை பேணும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கணிமான விடயங்களை கருத்திற்கொண்டால், முன்னேற்றமடைந்த பொருளாதாரங்களில் உச்சம்பெறும் வர்த்தக குழப்பங்கள் உலகளாவிய வர்த்தகத் தோற்றப்பாட்டை மந்தப்படுத்தி இது இலங்கையின் ஏற்றுமதி வருவாய்கள் மீது ஓர் நேரடியற்ற விளைவை ஏற்படுத்தலாம். மேலும் மெதுவான வேகத்திலாயினும் எதிர்வரும் காலத்தில் இறக்குமதி செலவினம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுங்காலத்தில் இன்றியமையாதனவல்லாத இறக்குமதிகளுக்கான கேள்வி செலாவணி வீதத்தின் திருத்தம் மற்றும் இறக்குமதிகளை சோர்வடையச்செய்யும் வழிமுறைகளை அரசும் மத்திய வங்கியும் மேற்கொண்டதனால் குறைவடைந்தாலும், மேலும் வர்த்தக சுதந்திரமயப்படுத்தல் மற்றும் உயர்ந்த உலகளாவிய பெற்றோலிய விலைகளுடன் ஏற்றுமதிகளில் எறிவு செய்யப்படும் அதிகரிப்பு என்பவை நடுத்தரக் காலத்தில் இறக்குமதி வளர்ச்சியை முன்னெடுத்துச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகளுடன், வர்த்தகப் பற்றாக்குறை என்பது 2019இல் குறுகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு நேரடி உட்பாய்ச்சல்களின் உயர்ந்த மட்டங்களிலிருந்து எழும் பங்கு இலாப கொடுப்பனவுகள் மற்றும் மீள்முதலீடு செய்யப்பட்ட வருவாய்களின் அதிகரித்த வெளிப்பாய்ச்சல்களினால் முதலாந்தர வருமானக் கணக்குப் பற்றாக்குறை விரிவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உயர்ந்து செல்லும் உலகளாவிய வட்டி வீதச் சூழலில் அதிகரித்த வெளிநாட்டுப் படுகடன் இருப்புடன் வெளிநாட்டு கடன்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகளும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், சுற்றுலாத்துறை, போக்குவரத்து பணிகள் மற்றும் கணணி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சேவைகளிலிருந்தான வருவாய்களின் தொடர்ச்சியான வளர்ச்சியுடன் பணிகளின் ஏற்றுமதிகளிலிருந்தான உட்பாய்ச்சல்கள் உறுதியாக வளரும் என எறிவுசெய்யப்படுகிறது. இதேவேளையில், எண்ணெய் விலைகளின் படிப்படியான அதிகரிப்பு மற்றும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்தான கேள்வி அதிகரிக்கும் சாத்தியமென்பவற்றினால் தொழிலாளர்களின்

பணவனுப்பல்களும் மீண்டெழுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப, வெளிநாட்டு நடைமுறைக் கணக்கு 2019 மற்றும் அதற்கு அப்பாலும் மேம்படுமென எறிவுசெய்யப்படுகிறது. முன்னேற்றமடைந்த பொருளாதாரங்களின் நாணயக் கொள்கை வழமையாக்கல் என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுச் சொத்துப் பட்டியலில் ஓர் மீள்சம்பந்தத்தை ஏற்படுத்தவதனால் கொழும்பு பங்கு பரிவர்த்தனை மற்றும் அரசு பிணையச் சந்தைக்கு நலவான வெளிநாட்டு முதலீட்டுப் பாய்ச்சல்களை விளைவித்தாலும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் படுகடன் பாய்ச்சல்களினால் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு வலுபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மற்றும் அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தில் நடைபெறும் அபிவிருத்தி நடவடிக்கைகள் நடுத்தரக்காலத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடு பாய்ச்சல்களின் ஓர் உறுதியான உட்பாய்ச்சலை பெற்றுத்தருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில், 2019-2023 காலப்பகுதியில் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் ஒரே நேரத்தில் முதிர்ச்சியடைவது, குறிப்பாக பன்னாட்டு நாட்டிற்கான முறிகளின் முதிர்ச்சியுடன் வெளிநாட்டுத்துறைக்கு ஓர் சவாலாகவுள்ளது. எனினும், 2018ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க தீவிரப் பொறுப்பு முகாமைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தல் மற்றும் அரசின் நடுத்தரக்கால படுகடன் முகாமைத்துவ உபாயம் என்பன எதிர்காலத்தில் வெளிநாட்டு மீள்நிதியிடல் தேவைப்பாடுகளை முகாமைத்துவஞ்செய்வதற்கான முன்னோக்கிய தீர்வுகளை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர மற்றும் நீண்டகாலத்தில் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையை நிதியிடும் மூலமாக வெளிநாட்டு படுகடன் மீதான தற்போதைய அதீத சார்பை குறைப்பது அவசியமாகும். இதற்கு நிதியியல் கணக்கை ஊக்குவிப்பதற்கும் வெளிநாட்டு தாங்கிருப்புக்களை கட்டியெழுப்புவதற்கும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கவர்வதற்கான ஓர் சாதகமான முதலீட்டுச் சூழலை உருவாக்கும் வேளையில் வணிகப்பொருள் மற்றும் பணி ஏற்றுமதிகளின் முழு உள்ளாற்றலை பயன்படுத்தல் என்பது தேவைப்படுகிறது.

- அரசிறையை மேம்படுத்துவது, செலவினத்தின் சிக்கனப்படுத்தல் மற்றும் படுகடன் முகாமைத்துவத்தின் ஒழுங்குமுறைப்படுத்தல் போன்ற தீர்க்கமான வழிமுறைகளில் பிரதிபலிக்கப்பட்டவாறு தொடர்ச்சியான இறைத் திரட்சியை நோக்கிய அரசின் கடப்பாடென்பது நடுத்தரக் காலத்தில் இறைத்துறையில் ஓர் திரண்ட மேம்பாட்டை விளைவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. புதிய உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் சட்டவாக்கம், அரசிறைத் திரட்டல் முகவர்களின் தன்னியக்கப்படுத்தலுடன் வரி நிர்வாகத்தில் மேம்பட்ட செயல்முறைகளின் நடைமுறைப்படுத்தல் என்பன வரித் தளத்தின் விரிவாக்கம், வரி முறைமையின்

எளிமைப்படுத்தல், வரி விலக்குகளின் சீராக்கம் மற்றும் வரி இணக்கத்தின் மேம்படுத்தல் ஆகியவற்றை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தரக் காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 16 சதவீதமாக அரசிறைறை மேம்படுத்துவதை இந்த வழிமுறை இலக்கிடுகின்றன. செலவினப் பக்கத்தில், நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களின் மேம்படுத்தப்பட்ட இலக்கிடல், மீண்டெழும் செலவினத்தின் சிக்கனப்படுத்தல், பொது நிதிகள் மீதான பாராளுமன்ற கட்டுப்படுத்தல் மற்றும் வரவுசெலவுத்திட்ட வழிமுறையின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. நடுத்தரக்காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5-6 சதவீதமாக அவசியமான மூலதன முதலீட்டிற்கு தேவைப்படும் வளங்களை அரசு ஒதுக்குவதற்கு இந்த வழிமுறைகள் வசதிபடுத்தினாலும் மீண்டெழும் செலவினத்தை மேலும் சிக்கனப்படுத்தல் என்பது விரும்பத்தக்கது. இந்த வழிமுறைகளின் விளைவாக 2020இற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.5 சதவீதமாக வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையை குறைக்கின்ற வேளையில் நடைமுறை மற்றும் ஆரம்ப மீதி இரண்டிலும் மிகையைப் பேணிக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கிறது. முதலாந்தர மிகையின் அதிகரிப்பின் விளைவாக, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான அரசு படுகடனின் விகிதமும் படிப்படியாக வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன் இது நாட்டின் திரண்ட பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினை மேம்படுத்தும். மேலும், அரசிற்குத் சொந்தமான வர்த்தக தொழில்முயற்சிகளின் நீண்ட கால நிதியியல் ஆற்றலை மேம்படுத்தும் நோக்குடன் அமைப்பியல் ரீதியிலான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

- நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலை தனது நாணயக் கொள்கை கட்டமைப்பாக மேற்கொள்வதற்கான மத்திய வங்கியின் நகர்வு சரியான முறையில் முன்னேற்றமடைகின்றதுடன், இந்த முயற்சியின் வெற்றிக்கு இறைத் திரட்சியின் தொடர்ச்சியை நோக்கிய அரசின் கடப்பாடு என்பது இன்றியமையாததாகும். மத்திய வங்கியானது வழிகாட்டல்: 2018இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள் என்பதில் நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலை 2020ற்குள் மேற்கொள்ளும் தனது நோக்கத்தினை அறிவித்தது. தேவையான சட்டத் திருத்தங்களின் அறிமுகம், நிறுவனரீதியான மற்றும் தொழிநுட்ப உள்ளாற்றலின் மேம்படுத்தல், மத்திய வங்கியின் சுயாதீனத்தினை மேம்படுத்தல், நாணய-இறை ஒருங்கிணைப்பை வலுப்படுத்தல், செலாவணி வீதத்தின் நெகிழ்ச்சித்தன்மையினைப் பேணல், நாணய தொழிற்பாடுகளின் மேம்படுத்தல் மற்றும் பொதுமக்கள்

மற்றும் ஆர்வலர்களின் விழிப்புணர்வை மேம்படுத்தல் என்பன இந்த வழிமுறையின் முக்கிய நிலைகளுக்குள் உள்ளடங்கும். ஓர் நெகிழ்ச்சியான பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பை மேற்கொள்வதை நோக்கிய மாற்றத்தின் அறிவிப்பு முதல் இந்த தேவைப்பாடுகளை பூர்த்திசெய்வதற்கான பல வழிமுறைகளை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது. எனினும், நடுத்தரக் கால பணவீக்க இலக்கு தொடர்பான ஓர் உடன்பாட்டை எய்துவதன் மூலம் நெகிழ்ச்சியான பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் நிறுவனமாக்கல், நாணய விதிச் சட்டத்திற்கு தேவையான திருத்தங்களை சட்டவாக்கப்படுத்தல் என்பன நெகிழ்ச்சியான பணவீக்க இலக்கிடலின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தலுக்கு இன்றியமையாததாக உள்ளது. நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலுக்கான எதிர்பார்க்கப்படும் நகர்வை வசதிபடுத்துவதற்காக நடைமுறையிலுள்ள அரசிறைசார்ந்த இறைத் திரட்சி வழிமுறை மீது அரசாங்கம் தொடர்ந்து கடப்பாட்டுடன் செயற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓர் முன்னோக்கிய கட்டமைப்பிற்குள் நாணயக் கொள்கை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதனால், நடுத்தரக் காலத்தில் நடு ஒற்றை இலக்க மட்டங்களில் பணவீக்கம் காணப்படும் என எதிர்பார்க்கப்படும் அதே வேளையில் போதுமான மட்டங்களிலுள்ள நாணய மற்றும் கொடுகடன் விரிவாக்கம் என்பவை தனியார் துறையினால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு வசதியளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

- தாழ்வான பொருளாதார செயலாற்றத்திற்கு மத்தியில் இறுகிவரும் நாணய, இறை மற்றும் வெளிநாட்டுக் கொள்கை இடைவெளியில் பின்னணியில், பொருளாதாரத்தில் அதிகரித்த உற்பத்தித்திறனிற்கு ஆதரவளிக்கும் முன்னெச்சரிக்கையான, சீரான மற்றும் நீண்ட கால நோக்குடனான திருத்தங்கள் மூலம் தனியார் துறையினால் முன்னெடுக்கப்பட்ட வளர்ச்சிக்கு வசதியளிப்பது அவசியமாகும். நாட்டின் பேரண்டப்பொருளாதார அடிப்படையை மேம்படுத்தும் வேளையில் அமைப்பியல் மாற்றம் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் நோக்கத்தை அண்மைக்கால அனுபவங்கள் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளன. மிகவும் அவசியமாக தேவைப்படுகிற திருத்தங்களை பிற்போடுவது என்பது உள்ளக மற்றும் வெளிவாரியான குழப்பங்களுக்கான பாதிப்படையக்கூடிய தன்மையை எய்துநிலையின் அதிகரிப்பிற்கு மத்தியில் தனது பிராந்திய சகாக்களுடன் ஒப்பிடுகையில் இலங்கைப் பொருளாதாரம் பின்தங்குவதையே விளைவிக்கும். ஆகவே, ஓர் அதிக உற்பத்தித்திறனுடன் மனித மற்றும் பௌதீக வளங்களை முழுமையாக பயன்படுத்தப்படும் வகையிலான ஓர் மேல் நடுத்தர வருமான பொருளாதாரமாக இலங்கை முன்னேறுவதற்கு ஓர் வெளிப்படையான கட்டமைப்பிற்குள் இவ்வாறான திருத்தங்கள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்படவேண்டியது அவசியமாகும்.